



குறிய்ப்பேடு

இலங்கை மத்திய வங்கி

தொடர்புடல் திணைக்களம்

மலர் 31 இதழ் 9-10 2012 செப்டெம்பர் - ஒக்டோபர்



நீண்ட பயணத்தைக் கடந்து வந்த

எமது நண்பன்...

இலங்கை மத்திய வங்கியின் சமூக, பொருளாதார இருமாத சஞ்சிகை

நீண்ட பயணத்தைக் கடந்துவந்த எமது நண்பன்.....

இலங்கையின் நிதியியல் முறைமையானது, நிதியியல் நிறுவனங்கள், நிதிச் சந்தை, கொடுப்பனவு தீர்ப்பனவு முறைமை உள்ளடக்கிய அடித்தள வசதி முறைமைகள் மற்றும் ஒழுங்குமுறையாக்கல் அதிகார சபைகள் ஆகிய பல ஆக்கக் கூறுகளைக் கொண்டுள்ள போதிலும் நிதியியல் முறைமை எனக் கூறுகின்றபோது அநேக மாணவர்களின் மனதில் இயற்கையாகவே தோன்றுவது, அன்றாடம் நாம் கொடுக்கல் வாங்கல் செய்கின்ற, எல்லா இடங்களிலும் காணக் கிடைக்கின்ற வர்த்தக வங்கிகளாகும். வர்த்தக வங்கித் தொழிற் பாடுகள் எமது வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளில் மிக நெருங்கியதாயுள்ளமையே அதற்கான காரணமாகும்.

எமது அன்றாட வாழ்க்கையின் நடவடிக்கைகளைக் கடந்து எமக்கு உறுதுணையாயுள்ள வர்த்தக வங்கிகளுக்கு மிக நீண்டதொரு வரலாறு காணப்படுகின்றது. நாணயம் புழக்கத்திற்கு வந்தமை மற்றும் அதன் பரம்பலைத் தொடர்ந்து உருவாகிய சிக்கல்களைத் தளர்த்துகின்ற ஒரு வழிமுறையாகவே அது உருவாகியது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட வர்த்தக வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் எளிமையானவையென இன்று எம்மால் கருதக்கூடியதாயிருப்பினும் அன்று காணப்பட்ட சமூக பொருளாதார பின்னணிக்கமைய சிந்தித்துப் பார்க்கின்றபோது அதுவரை பொருளாதாரத்தினுள் தாபிக்கப்படாதிருந்த ஒரு நிறுவனத்தை சமூகமயப்படுத்துவதற்காக மக்கள் நம்பிக்கையைப் பெறுதல் அவ்வளவு இலகுவானதொரு விடயமாக இருந்திருக்காது. அதன்போது மேற்கொள்ளப்பட்ட பல்வேறான பரிட்சிப்புகள் வெற்றியாளித் தந்தர்ப்பங்களைப் போன்றே வெற்றியளிக்காத சந்தர்ப்பங்களும் இருந்திருக்கலாம். பல்லாயிரக் கணக்கான மக்கள் அதன் நிமித்தம் பல்வேறு விதத்தில் அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கலாம். அந்த அனைத்து அர்ப்பணிப்புகளின் வெற்றிகரமான பெறுபேறுகளையும், நாளுக்கு நாள் வியாபித்து வருகின்ற, வினைத்திறன்மிக்க வர்த்தக வங்கி முறையின் ஊடாக, இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.

இலங்கையின் இன்றைய இயல்பிலான வங்கித் தொழிற்பாடுகள் பற்றிய வரலாறு பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலத்துடன் பிணைந்ததாயுள்ளது. 1815 இல் இலங்கை முழுமையாகவே பிரித்தானியாவின் காலனித்துவ நாடொன்றாக மாறியதன் பின்னர் பெருந்தோட்டக் கைத்தொழில் இங்கு வேரூன்றியது. இலங்கையின் நிலத்தின் செழிப்பு பெருந்தோட்டக் கைத்தொழிலுக்கு மிகவும் உகந்தது என்பதால், அன்று முதல் பெருந்தோட்டக் கைத்தொழிலாளர்கள் பெருமளவில் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர். இலங்கையின் மிகப் பெரியளவிலான பெருந்தோட்டக் கைத்தொழில் ஆரம்பத்தில் வெளிநாட்டவர்களே அதில் ஈடுபட்டிருந்தனர். பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் மேம்பாட்டை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட வங்கி முறைமையும் முழுமையாகவே வெளிநாட்டினரின் கைகளிலேயே தங்கியிருந்தது. இதன் மூலம் உள் நாட்டுத் தொழில்முயற்சியாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இதற்குத் தீர்வாக 1939 ஆகஸ்ட் 01 ஆம் திகதி இலங்கையில் முதலாவது உள்நாட்டு வங்கி தாபிக்கப்பட்டது. அது இலங்கை வங்கியாகும். இது இலங்கையின் முதலாவது உள்நாட்டு வர்த்தக வங்கியாகும்.

இலங்கை மத்திய வங்கியின் அடிப்படைக் குறிக்கோளான பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாட்டையும் நிதியியல்

முறைமையின் உறுதிப்பாட்டையும் உறுதிசெய்வதற்காக இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளின்போது நிதியியல் இடையீட்டின் ஊடாக வர்த்தக வங்கிகள் தீர்க்கமானதொரு கடமைப் பொறுப்பை நிறைவேற்றுகின்றன. வர்த்தக வங்கிகளுக்கு அவற்றின் வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத் தொகைகளை அடிப்படையாகக் கொண்டு கடன் வழங்குதலின் மூலம் பணத்தை உருவாக்குவதற்கான இயலுமை காணப்படுகின்றது. அது பண நிரம்பல் விரிவடைவதில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆயினும் வர்த்தக வங்கிகளால் வைப்புப் பணத் தொகையை முழுமையாக இதில் ஈடுபடுத்த முடியாது. ஏனெனில் அவை அவற்றின் வைப்புப் பொறுப்புகளில் குறிப்பிட்டதொரு சதவீதத்தை ஒதுக்காக இலங்கை மத்திய வங்கியில் வைப்பிலிருந்து வேண்டுமென்பதனாலாகும். நியதிச்சட்ட ஒதுக்குகள் என இவை குறிப்பிடப்படுகின்றன. அதேபோன்று கொள்கை வட்டி வீதங்களைப் பயன்படுத்தி மத்திய வங்கி சந்தைத் திரவத்தன்மையைக் கட்டுப்படுத்துகின்றபோதுகூட வர்த்தக வங்கிகள் நிறைவேற்றுகின்ற கடமைப்பொறுப்புகள் அளப்பரியதாகும். இதன் காரணமாக நிதியியல் முறைமையினுள் வர்த்தக வங்கிகளின் கடமைப்பொறுப்பு குறிப்பிடத் தக்கதாகக் காணப்படுகின்றது.

வங்கிகள் மற்றும் வங்கிகளல்லாத பல நிறுவனங்கள் நிதியியல் முறைமையினுள் காணப்பட்ட போதிலும் அவற்றின் ஒட்டுமொத்தச் சொத்துக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவற்றை வங்கித்துறை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவற்றில் வர்த்தக வங்கிகளின் பிரதிநிதித்துவம் ஏறத்தாழ 46 சதவீதமாகும். வங்கித்துறையின் சொத்துக்களில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் பிரதிநிதித்துவம் 84 சதவீதத்தை அண்மியதாக உள்ளது.

மத்திய வங்கியின் ஒழுங்குமுறையாக்கல் மற்றும் மேற்பார்வையின் கீழ் வருகின்ற, வைப்புகளைப் பொறுப்பேற்கும் நிதியியல் நிறுவனங்களின் வைப்புப் பெறுமதியில் 97 சதவீதத்திற்கும் அதிகமான அளவுக்கு வங்கி நிறுவனங்களே பங்களிப்புச் செய்கின்றன. வர்த்தக வங்கிகளின் பங்களிப்பு மாதிரி அண்ணளவாக 77 சதவீதமாகும். வர்த்தக வங்கிகள் மீது பொது மக்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. முழுப் பொருளாதாரத்திற்குமான திரவத்தன்மையை வழங்கும் அளவுக்கு வங்கித்துறை இயலுமையைக் கொண்டுள்ளதோடு இதில் வர்த்தக வங்கிகளுக்குள்ள ஆற்றல் குறிப்பிடத்தக்கதாயுள்ளது. இதன் காரணமாக நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டின் பொருட்டு வினைத்திறன்மிக்க, நம்பகத்தன்மையுடன் கூடிய வர்த்தகவங்கி முறைமையின் மூலம் பெரும்பணி ஆற்றப்படுகின்றது.

இவ்வாறு எமது பிரத்தியேக வாழ்க்கையின் நடவடிக்கைகளை இலகுவடுத்துவதற்கும், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தினதும் நிதியியல் தொழிற்பாடுகளை மிருதுவாகவும், வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கும் உதவியாயிருக்கின்ற வர்த்தக வங்கிகளின் வரலாறு மற்றும் அவற்றின் நிதியியல் இடையீட்டுத் தொழிற்பாடு தொடர்பாக எளிமையானதொரு விளக்கம் இத்தலை "குறிப்பேடு" மூலம் உங்களுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. அதேபோன்று தேசிய கணக்கீடு பற்றிய ஓர் அறிமுகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கின்றதான புதிய செலாவணிக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் தொடர்பான தகவல்கள் இத்தலை குறிப்பேட்டில் உள்ளடங்கியுள்ளன.

குறிப்பேடு ISSN 1391 - 7676

2012 செப்டெம்பர் - ஒக்டோபர்
ஒரு பிரதியின் விலை : ரூபாய் 10.00
வருடாந்த சந்தா : ரூபாய் 240.00 (தபாற் கட்டணத்துடன்)

தொடர்பூட்டல் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கி எனக் குறிப்பிடப்பட்ட காசுக்கட்டளைகள்/ காசோலைகள் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் "குறிப்பேடு" சஞ்சிகையை மாதாந்தம் அஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம்.

பணிப்பாளர்,
தொடர்பூட்டல் திணைக்களம்,
இலங்கை மத்திய வங்கி,
த.பெ.இல. 590, கொழும்பு.

கட்டுரைகள்	பக்கம்
வர்த்தக வங்கிகள்	3
தேசிய கணக்கீடு	10
முதலீட்டை ஊக்குவிக்கின்றதான புதிய செலாவணிக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள்	17

"குறிப்பேடு" சஞ்சிகையில் இடம்பெறும் கருத்துக்கள் கட்டுரை ஆசிரியரின் கருத்துக்களையேன்றி இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்களாகாதிருக்கலாம்.

நிதியியல் இடையீட்டுக்கு துணையாகவுள்ள வர்த்தக வங்கிகள்

A-19

மாலவீக்கா ஆரியரத்ன

தொடர்பூட்டல் திணைக்களம்

கி.மு. 3100 ஆம் ஆண்டளவில் மெசபொத்தேமியாவில் அமைந்துள்ள அணைத்து நகரங்களும் புனித தலங்களைச் சுற்றிலும் உருவாகியிருந்தன. அந்த நகரங்கள் அவற்றைத் தழுவிய பிரதேசங்களின் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கு உயிர்ப்பூட்டின. ஆதலால் அநேகமான வர்த்தகச் செயற்பாடுகள் அந் நகரங்களில் நடைபெற்றன. அந்த புனித தலங்கள் தானியங்களையும் அதே போன்று ஏனைய பண்டங்களையும் பாதுகாப்பதற்கான காப்பக வசதிகளையும் வழங்கின.

வங்கி முறைமையின் ஆரம்பமாகக் கருதப்படுகின்ற மேற்படி முறை இறுதியில் மெசபொத்தேமியாவின் வீடுகளுக்கும் பரவியது. மெசபொத்தேமிய மக்கள் தமது வீடுகளையும் இந்நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தினர். அதன் பொருட்டு சட்டங்களையும் ஆக்கினார்கள். இவற்றைத் தவிர எகிப்திலும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காப்பகங்களில் எகிப்து மக்கள் அவர்களது அறுவடைகளைக் களஞ்சியப்படுத்தினார்கள். அவ்வாறு வைப்பிலிடுதல் அவர்களுக்கு வசதியாகவும் இருந்தது. சில சந்தர்ப்பங்களில் இவர்கள் மன்னருக்குச் செலுத்த வேண்டியிருந்த கடனைச் செலுத்துவதற்கும் இந்த முறையைப் பயன்படுத்தினார்கள். பிற்பட்ட காலத்தில் இவர்கள் மேற்படி முறையை வரி சேகரிப்பவர்கள், வர்த்தகர்கள் போன்ற ஏனைய நபர்களுக்கு செலுத்த வேண்டியிருந்த கடன்களைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தினார்கள்.

மத்திய காலமாகின்றபோது வர்த்தகம் உலகம் பூராவும் பரவியது. அதைத் தொடர்ந்து இத்தாலி, ஜேர்மனி போன்ற நாடுகளில் அதற்கான நிறுவனங்கள் உருவாகின. 13வது நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே இத்தாலிய தேசத்தவர்கள் வங்கித் தொழிற்பாடுகள் நடைபெறுகின்றபோது காணப்பட வேண்டிய அடிப்படை அம்சங்கள் யாதென்பதை உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்கள் எனக் கருதப்படுகின்றது. இத்தருணமாகின்றபோது இத்தாலியின் ஜெனோவா, வெனிசு, புளோரன்ஸ் போன்ற நகரங்களில் வர்த்தகம் உலகின் ஏனைய நகரங்களை விட உயர் மட்டத்தில் நடைபெற்றது. இத்தாலிய வங்கியாளர்கள் அவர்களது சேவையை பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் விஸ்தரித்தனர். அதன் மூலம் அவர்கள் கடன் வழங்கல், முதலீடு செய்தல், வாசனைத் திரவியங்கள் வர்த்தகம், இராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு நிதியிடுகின்ற செயற்பாடுகளையும் இந் நகரங்களில் மேற்கொள்வதற்கு ஆரம்பித்தனர்.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட வங்கி முறைமை தற்போது படிப்படியாக முன்னேற்றமடைந்து உலகம் பூராவும் பரவியுள்ளது. அவை இன்று வர்த்தகம் மற்றும் ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பெருமளவு சேவையாற்றி வருகின்றன. அதேபோன்று பொது மக்களுக்கு பல பணிகளையும் வழங்குகின்றன. தற்போது வங்கிகள் பொருளாதாரத்தின் அத்தியாவசியமான அம்சமாக மாறியுள்ளன. மக்களுடைய வருமான நிலைமை மற்றும் நிதியியல் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துள்ளமையின் காரணமாக உலகம் பூராவும் வங்கித் தொழிற்பாடுகளும் துரிதமாக அதிகரித்துள்ளன.

வங்கியென்பது பணத்துடன் கொடுக்கல் வாங்கல்கள் செய்கின்ற ஒரு நிறுவனமாகும். அது பொதுமக்களிடமிருந்து வைப்புகளை ஏற்கின்றது. பல்வேறான தொழிற்பாடுகளின் பொருட்டும் பணம் தேவைப்படுகின்ற நபர்களுக்கு கடன் மற்றும் முற்பணங்களை வழங்குகின்றது. கடன் வழங்குகின்ற அல்லது முதலீடு செய்கின்ற நோக்கத்தில் வைப்புகளை ஏற்புடன் தொடர்புடைய செயற்பாடுகள் வங்கித் தொழிற்பாடுகளில் உள்ளடங்குகின்றன. வைப்புகளை ஏற்றல் மற்றும் கடன் வழங்கலைத் தவிர மேலும் பல பணிகளை வங்கிகள் மேற்கொள்கின்றன. இவை அநேகமாக கட்டணப் பட்டியல்களைச் சேகரித்தல், காப்புறுதித் தவணைத் தொகைகளைச் செலுத்துதல், பிணையங்களைக் கொள்வனவு செய்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற முகவர் சேவைகளாகும். இவற்றிற்கு மேலதிகமாக பயணிகள் காசோலை, கடன் அட்டைகள், காப்பக வசதிகள் போன்ற பொதுப் பயன்பாட்டுப் பணிகளையும் வழங்குகின்றன.

வங்கியில் பணத்தை வைப்பிலிட்ட ஒருவருக்கு தமக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் அப் பணத்தை மீளப் பெற முடியுமாபுள்ளது. தவணை மற்றும் சேமிப்பு வைப்புகளின் பொருட்டு வைப்பாளர்களுக்கு வங்கி வட்டி செலுத்துகின்றது. அது வங்கிகள் பணத்தை வைப்பிலிடுவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும். இதன் காரணமாக வங்கிகளில் பணத்தை முதலீடு செய்வதற்கு பொது மக்கள் முற்படுவார்கள். அதன் மூலம் வங்கிகளிலுள்ள பணத் தொகை வளர்ச்சியடையும்.

வங்கி என்ற சொல்லின் பிறப்பு இத்தாலியில் நடைபெற்றுள்ளதாக சிலர் குறிப்பிடுகின்றனர். அவர்கள் குறிப்பிடுகின்றவாறு இத்தாலியில் இருந்த யூதர்கள் தொழில்முயற்சி

நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சந்தைகளில் வங்கிகளைப் பயன்படுத்தியுள்ளனர். வங்கி என்பதற்கு இத்தாலியில் பயன்படுத்தப்படுகின்ற சொல் 'பங்கோ' (banco) என்பதாகும். பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு வழங்கப்பட்ட மேற்படி 'பங்கோ' வசதிகளின் காரணமாக பின்னர் உருவாகிய நிதியியல் நிறுவனங்களின் பொருட்டு வங்கி என்ற சொல் பிறந்ததாக கருதப்பட்ட போதிலும் இந்த சொல் பிரான்ஸில் உருவாகியதாக சிலர் நம்புகின்றனர். அது beque என்ற சொல்லிலிருந்தாகும். அதன் அர்த்தமும் வங்கி என்பதாகும். ஜேர்மனியில் திரட்சி என்ற அர்த்தத்தைக் கொண்ட bank என்ற சொல்லிலிருந்து வங்கி என்ற சொல் பிறந்துள்ளதாகவும் நம்பப்படுகின்றது.



16வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த வங்கியாளர்கள்

ஒவ்வொரு வங்கியும் பணத்துடனேயே செயற்படுகின்றது. ஆயினும், அவற்றின் செயல்கள் ஒன்றிலிருந்து ஒன்று மாற்றமானதாகும். சில வங்கிகள் வைப்புரிமையாளர்களின் பணத்தை முதலீடு செய்து அவர்களுக்கு அதிக வட்டியை வழங்கும். அசையாத சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்கு கடன் வழங்குகின்ற வங்கிகளும் உள்ளன. இதனால் அனைத்து வங்கிகளையும் வர்த்தக வங்கிகள், சேமிப்பு வங்கிகள், அபிவிருத்தி வங்கிகள், ஈட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என்றவாறு அவை நிறைவேற்றுகின்ற செயல்களின்படி வகைப்படுத்திக் காட்டலாம். இவற்றில் வர்த்தக வங்கிகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளைப் பற்றி விபரித்தல் இக் கட்டுரையின் நோக்கமாகும்.

வர்த்தக வங்கிகள்

வர்த்தக வங்கி என்பது நடைமுறைக் கணக்குகள், தவணை மற்றும் சேமிப்புக் கணக்குகள், தொழில்முயற்சி மற்றும் தனியார் கடன்கள் மற்றும் ஏனைய பல்வேறான நிதியியல் சேவைகளை வழங்குகின்ற ஒரு நிறுவனமாகும். இது ஏனைய வங்கிகளிலிருந்து வேறுபடுவது நடைமுறைக் கணக்குகளைப் பேணிவருதல் மற்றும் வெளிநாட்டுச் செலாவணி நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் காரணத்தினாலாகும். வர்த்தக வங்கியொன்றின் உரிமை அரசாங்கத்துக்கு அல்லது தனியார்துறைக்கு உரித்தாவதோடு அவை முக்கியமாக இலாபம் ஈட்டுகின்ற குறிக்கோளுடனேயே பேணிவரப்படுகின்றன.

பொதுமக்களிடமிருந்து வைப்புகளைப் பெறுதல் மற்றும் அவர்களுக்கு கடன் வழங்குதல் அதன் பிரதானமான கடமையாகும். வங்கியொன்றில் பணம் வைப்பிலிடப்பட்டதும் அப் பணம் அவ்வங்கியின் பொறுப்பாக மாறுகின்றது. வைப்பு உரிமையாளர் கோருகின்ற சந்தர்ப்பத்தில் அவர் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தை மீளச் செலுத்துவதற்கு வங்கி கடப்பாடுடையதாயிருத்தல் அதற்கான காரணமாகும். எனவே வங்கி வைப்புகளைப் பெறுகின்றபோது அதன் பொறுப்புகள் அதிகரித்து வங்கி கடன்பட்டோனாக மாறிவிடும். மறுபுறம் வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் சொத்துக்களை உருவாக்கிக்கொள்கின்றது. கடன் வழங்குகின்றபோது அதன் பொருட்டு கடன்பட்டோர்களிடமிருந்து வட்டி அறவிடப்படும். இது வங்கியின் பிரதானமான வருமான மூலமாகும். ஆதலால் வங்கி கடன் வழங்குகின்றபோது அதன் சொத்துக்களில் அதிகரிப்பைக் காட்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் வங்கி கடன் கொடுத்தோனாக மாறிவிடும். கணக்கு உரிமையாளர்களின் வைப்புப் பணத் தொகைகளை ஒழுங்காக நிர்வகித்தல் வங்கியொன்றின் பிரதானமான பொறுப்பாகும்.

கடன் மற்றும் முற்பணம், அழைப்புப் பணம், கழிவிடப்பட்ட அல்லது கொள்வனவு செய்யப்பட்ட உண்டியல்கள், அரசு பிணையங்களிலான முதலீடுகள், பங்குகள், தொகுதிக் கடன்கள், முறிகள் மற்றும் தங்கம், நிலையான சொத்துகள் போன்றவை வர்த்தக வங்கியின் சொத்துக்களாகும். அதன் பொறுப்புகளாகக் காணப்படுபவை பங்குகள், மூலதனம், வைப்புகள், ஒதுக்குகள், ஏனைய வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடன்கள் போன்றவைகளாகும்.

வங்கியொன்றின் ஐந்தொகைக்கு ஏற்ப திரவத்தன்மைக்கு இரண்டு விதத்தில் வரைவிலக்கணமளிக்கலாம். அதில் முதலாவது வைப்பாளர்களின் உரிமைகளை அவர்களுக்கு மீள வழங்குவதற்கு வங்கிக்குள்ள இயலுமையாகும். நட்டம் ஏற்படாதவாறும் இலகு வாகவும் பணமல்லாத சொத்துக்களைப் பணமாக மாற்றுவதற்கு வங்கிக்குள்ள இயலுமை இதில் இரண்டாவதாகும்.

வங்கி வைப்பாளர்களுக்குரிய பணத்துடனேயே தொழிற்படுகின்றது. ஆதலால் இப் பணத்தை முகாமைத்துவம் செய்கின்ற போது வங்கி பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வைப்பாளர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றுவதற்குப் போதியளவு நாணயத்தை வங்கி எப்போதும் கையிருப்பில் வைத்திருத்தல் வேண்டும். ஒரு வங்கியின் வெற்றிகரமான தன்மையானது வைப்பாளர்களின் உள்ளத்தில் வங்கி தொடர்பாக உருவாகின்ற நம்பிக்கையின் மீதே தங்கியுள்ளது. வைப்பாளர்கள் வங்கி மீது வைத்துள்ள நம்பிக்கை குன்றுவதாயிருப்பின் வங்கியின் இருப்பு ஆபத்தான நிலைமைக்கு உள்ளாகும். ஆதலால், போதியளவு நாணயத்தைக் கையிருப்பில் வைத்திருப்பதன் மூலம் வைப்பாளர்களின் இலக்கை நிறைவேற்றுவதற்கு வங்கி தயாராக இருத்தல் வேண்டும், வங்கியின் வசமுள்ள சொத்துக்களில் கைவசமுள்ள நாணயமே திரவத்தன்மை அதிகமாயுள்ள சொத்தாகும்.

அழைப்புப் பணம், கழிவிடப்பட்ட உண்டியல்கள் போன்ற நாணயமல்லாத சொத்துக்களை நட்டம் ஏற்படாதவாறும் இலகுவாகவும்

நாணயமாக மாற்றுவதற்குள்ள இயலுமை திரவத்தன்மையாகும். வங்கியினால் அதன் சொத்துக்கள் அனைத்தையும் நாணயமாக வைத்திருக்க முடியாது. அவ்வாறு வைத்திருப்பதன் மூலம் வங்கிக்கு எவ்வித பிரதிபலனும் கிடைக்காமை அதற்கான காரணமாகும்.

வங்கிகள் தமது பங்கு உரிமையாளர்களுக்காக இலாபம் ஈட்டுதல் வேண்டும். அது வங்கியின் பிரதானமான இலக்காகும். வைப்பாளர்களிடமிருந்து பெறப்படுகின்ற பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கடனாக வழங்குவதன் மூலம் அநேகமாக வங்கி இலாபத்தை ஈட்டும். ஆதலால் வங்கியின் வைப்பாளர்கள் அதிகரிக்கின்றபோது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்ற கடன் தொகையும் அதிகரிக்கும். அதிலிருந்து அதிக இலாபத்தை ஈட்ட முடியுமென்பதால் பங்கு உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகின்ற பங்கிளாபத்தின் பெறுமதியும் அதிகரிக்கும். இதன் காரணமாக வங்கிகள் அவற்றின்பால் வைப்பாளர்களைக் கவர்ந்திழுக்கும் பொருட்டு அவற்றின் வைப்புகளுக்கு போட்டி ரீதியிலான வட்டி வீதங்களைச் செலுத்துகின்றன. அதேபோன்று உயர் திரவத்தன்மையையும் பேணிவரும். வைப்பாளர்களால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களின் பணத்தை மீளப் பெற முடியுமாயுள்ளதாலும் அவர்களது வைப்புகளுக்கு வட்டி கிடைப்பதன் மூலம் இலாபத்தை ஈட்ட முடியுமாயுள்ளதாலும் இந்த முறைகள் மிக முக்கியமானதாயுள்ளன.

திரவத்தன்மையையும் அதேபோன்று இலாபகரத்தன்மையையும் வங்கி பேணிவருதல் வேண்டும். வைப்பாளர்கள் சார்பிலுள்ள நியதிச்சட்டப் பொறுப்பை முன்னிட்டு திரவத்தன்மையைப் பேணி வருதல் வேண்டும். வங்கியின் இருப்பின் பொருட்டு இலாப கரத்தன்மையைப் பேணிவருதல் வேண்டும். வைப்பாளர்களின் வேண்டுகோள்களை நிறைவு செய்வதற்கும் அதேபோன்று அவர்களின் வைப்புகள் மற்றும் ஏனைய முதலீடுகளிலிருந்து இலாபமீட்டும் பொருட்டும் வங்கி அதன் முதலீட்டுத் தொகுதியைப் பேணிவருதல் வேண்டும். வங்கியொன்றின் திரவத்தன்மையானது ஒருசில காரணிகளின் மூலம் தீர்மானிக்கப்படுகின்றது. வங்கி அதன் வைப்புகளில் ஒரு பகுதியை ஒதுக்காக மத்திய வங்கியில் வைப்பிலிருதல் வேண்டும். அது நியதிச்சட்ட ஒதுக்கு வீதமாகும். இதனை மத்திய வங்கியே தீர்மானிக்கும். மேற்படி நியதிச்சட்ட ஒதுக்கு வீதத்தை அதிகரிப்பதன் மூலம் திரவத்தன்மை குறைவடையும். அதேபோன்று வங்கியொன்றின் திரவத்தன்மை ஒதுக்குத் தேவையானது பொதுமக்கள் வங்கியுடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்ற விதத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். இதற்கமைய, நாணயம் அல்லது கடன் கருவிப் பயன்பாடானது பணத்திற்கான கேள்வியைத் தீர்மானிக்கும்.

அதேபோன்று, வங்கி அதன் முதலீட்டை மேற்கொள்கின்ற விதத்தைப் பொறுத்து அதன் இலாபகரத்தன்மை தீர்மானிக்கப்படும். அதாவது வங்கி அதன் பணத்தை இலாபம் ஈட்டும் பொருட்டு பல்வேறு விதத்தில் முதலீடு செய்யும். இது முதலீட்டுத் தொகுதி முகாமைத்துவமாகும். இலாபம் ஈட்டுகின்ற அதேநேரம் வைப்பாளர்களுக்கான பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான குறைந்தபட்ச திரவத்தன்மையை வைத்திருக்கக்கூடிய விதத்தில்

வங்கி அதன் முதலீட்டுத் தொகுதியை முகாமைத்துவம் செய்தல் வேண்டும்.



கி.பி. 4வது நூற்றாண்டில் காணப்பட்ட நாணயப் பரிமாற்றநர்கள்

வர்த்தக வங்கிகளின் கடமைப்பொறுப்பு

குறிப்பிட்ட ஒரு ஆள் அல்லது நிறுவனம் ஒரு மூலத்திலிருந்து பெற்ற பணத்தை வேறொரு மூலத்தில் முதலீடு செய்வதற்கு நிதியங்களைத் திரட்டுவதற்கு அல்லது வளங்களைக் கொள்வனவு செய்வதற்கு கடனாக வழங்குகின்ற செயற்பாடு நிதியியல் இடையீடாகக் குறிப்பிடப்படுகின்றது. இச் செயற்பாடானது பொருளாதாரத்திற்கு மிகப் பெரும் பணியை ஆற்றுகின்றது. அதேபோன்று வர்த்தக வங்கிகள் மிக முக்கியமானதொரு வகிபாகத்தைப் பிரதிபலித்து ஒன்றுக்கொன்று மாற்றமான பல பணிகளை நிறைவேற்றுகின்றன. இப் பணிகள் வேளாண்மை, தொழில்நுட்பம், வர்த்தகம் போன்ற பல துறைகளின் நிதியியல் தேவைகளை நிறைவேற்றுகின்றமையால் இது பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பெருமளவு பங்களிப்பு வழங்குகின்றது.

வர்த்தக வங்கியின் தொழிற்பாடுகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை முதன்மை, முகவர் மற்றும் பொதுப் பயன்பாட்டுப் பணிகள் என்றவாறாகும். மேலும், சேவை பெறுநர்களின் சார்பில் சொத்துக்களையும் பொறுப்புகளையும் உருவாக்குதல், நிதிய முகாமைத்துவம், நிதியியல் மதியுரைச் சேவைகளை வழங்கல், பங்கு வெளியீடுகளின் மீள்காப்புறுதி, நிதியியல் நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் கையேற்றல் கொள்ளல் ஆகியன வங்கிகளால் மேற்கொள்ளப்படுகின்ற ஏனைய சேவைகளாகும்.

வர்த்தக வங்கியொன்றின் பிரதானமான தொழிற்பாடுகள்

வர்த்தக வங்கியொன்றின் பிரதானமான தொழிற்பாடுகளாக பின்வரும் தொழிற்பாடுகளைக் குறிப்பிடலாம்.

1. வைப்புகளை ஏற்றல்
2. கடன் வழங்கல்

வைப்புகளை ஏற்றல்

பொதுமக்களிடமிருந்து வைப்புகளை ஏற்றல் வர்த்தக வங்கியொன்றின் பிரதானமான தொழிற்பாடாகும். சமூகத்தின் பல்வேறான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தமது தேவைகள் மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கேற்ப தம்மால் சேமிக்க முடியுமான ஏதேனும்பொருள் பணத் தொகை இருப்பின் அப் பணத் தொகையை வங்கியில் வைப்பிலிருவார்கள். மேற்படி வைப்புகள் மூன்று வகைகளின் கீழ் நடைபெறுகின்றன. அவை நடைமுறை வைப்புகள் (Current Deposits), சேமிப்பு வைப்புகள் (Saving Deposits) மற்றும் நிலையான வைப்புகள் (Fixed Deposits) என்பனவாகும்.

நடைமுறை வைப்புகளைக் குறிப்பிடுவதற்கு கேள்வி வைப்புகள் (Demand Deposits) என்பதும் பயன்படுத்தப்படுகின்றது. தாம் விரும்பியவாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது பணத்தை மீளப் பெறுவதற்கும் வைப்பில் இருவதற்கும் நடைமுறைக் கணக்கு உரிமையாளர்களுக்கு இயலுமாயுள்ளமை அதற்கான காரணமாகும். நாணயத்திற்குப் பதிலாக காசோலைகள் மூலம் கொடுக்கல்வாங்கல் செய்யக்கூடிய இயலுமை நடைமுறைக் கணக்கு உரிமையாளர்களுக்கு மாத்திரமே உள்ளது. காசோலைகளைப் பயன்படுத்தல் பாதுகாப்பைப் பொறுத்த வகையில் நாணயத்தை விட உயர்வாகும். வேண்டுகின்றபோது செலுத்தும் பொருட்டு நடைமுறைக் கணக்கு களிலுள்ள வைப்புப் பணத் தொகைகளை எப்போதுமே வங்கிகள் தம் வசம் வைத்திருத்தல் இதற்கான காரணமாகும். வங்கிகளின் ஊடாக பெருமளவில் கொடுப்பனவுகளை மேற்கொள்கின்ற தொழில்முயற்சியாளர்களும் ஆட்களும் இத்தகைய நடைமுறை வைப்புக் கணக்குகளைப் பயன்படுத்துகின்றனர். வங்கி மேற்படி வைப்புக் கணக்கு உரிமையாளர்களுக்கு ஆற்றுகின்ற சேவையின் பொருட்டு மேலதிகக் கட்டணமொன்றை அறவிடும். அதேபோன்று காசோலையொன்று வங்கியில் நிராகரிக்கப்படுமிடத்து அதன் பொருட்டு சேவைக் கட்டணமொன்று அறவிடப்படும். காசோலை நிராகரிக்கப்படுவதற்கு சில காரணங்கள் ஏதுவாயமைகின்றன. காசோலைக்கான கொடுப்பனவைச் செய்வதற்கு அதனை வழங்குகின்ற ஆளின் நடைமுறைக் கணக்குகளில் போதியளவு மீதி இல்லாதிருத்தல், காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள கையொப்பம் வங்கியில் உள்ள மாதிரி கையொப்பத்திற்கு மாற்ற மானதாகக் காணப்படல், இலக்கத்திலும் எழுத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள பணத் தொகையில் மாற்றம் காணப்படல் ஆகியன இதில் சில ஆகும். ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் விபரம் உள்ளடங்கிய கணக்குக் கூற்றொன்றை அந்த மாதத்தின் இறுதியில் கணக்கு உரிமையாளருக்கு வங்கி வழங்கும்.

அநேகமாக நிரந்தர வருமானம் பெறுகின்றவர்களும் குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுமே சேமிப்பு வைப்பில் பணத்தை

வைப்பிலிருவார்கள். இந்த வைப்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தை வைப்பிலிடலாம் என்பதோடு வைப்பாளருக்கு பணம் தேவைப்படுகின்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீளப் பணத்தைப் பெற்றுக்கொள்ள இயலுமாயிருக்கும். எவ்வாறாயினும், ஒரு தடவையில் அல்லது ஒரு வாரத்தில் மீளப் பெறக்கூடிய பணத் தொகை வரையறுக்கப்பட்டிருக்கும். சேமிப்பு வைப்புகளுக்கு வங்கி வட்டி செலுத்துகின்றது. வட்டி செலுத்துதல் ஒவ்வொரு மாதமும் நிச்சயிக்கப்பட்டதொரு தினத்தில் மேற்கொள்ளப்படும் என்பதோடு, வைப்பிலுள்ள வரவு மீதிக்கு வட்டி கணிப்பிடப்படும். ஆயினும் சில வங்கிகள் நாளாந்த மீதியின்படி மாதாந்தம் வட்டியைக் கணிப்பிடும். மேற்படி வைப்பின் வட்டி வீதமானது நிலையான வைப்பின் வட்டி வீதத்தை விட குறைந்த மட்டத்தில் காணப்படும். இவற்றை தனிநபர் ஒருவருக்கு தனியார் கணக்காகவும், தொழில்முயற்சியொன்றுக்கு தொழில்முயற்சிக் கணக்காகவும், இன்றேல் இரண்டு நபர்கள் அல்லது பலர் சேர்ந்து இணைந்த கணக்காகவும் ஆரம்பிக்கலாம்.



அதிகளவு வட்டி பெறுகின்ற ஒருவரின் ஓவியம்

நிலையான வைப்பு தவணை வைப்பு (Time Deposits) எனவும் குறிப்பிடப்படும். விசேடமான தொரு காலகட்டத்தின் பொருட்டு வழங்கப்பட்டுள்ள வட்டி வீதத்தில் வாடிக்கையாளரால் நிலையான வைப்பில் பணத்தை வைப்பிலிட இயலுமாயுள்ளமை இதற்கான காரணமாகும். இதன் போது வைப்பாளரின் பெயர், வைப்பிலிடப்பட்ட பணத் தொகை, பணம் வைப்பிலிடப்படுகின்ற கால கட்டம், அதற்காகச் செலுத்தப்படுகின்ற வட்டி வீதம் ஆகிய தகவல்கள் அடங்கிய

வைப்புச் சான்றிதழொன்று வாடிக்கையாளருக்கு வழங்கப்படும். வைப்பு முதிர்ச்சியடைகின்ற தினத்திற்கு முன்னர் அதிலுள்ள பணத்தை மீளப்பெறுவதாயிருப்பின் வாடிக்கையாளரால் அதன் நிமித்தம் தண்டப் பணத்தொகையொன்றைச் செலுத்த நேரிடும். இலங்கையில் நிலையான வைப்பொன்றின் காலகட்டம் பொதுவாக ஒரு மாதத்திலிருந்து மூன்று ஆண்டுகள் வரையிலிருக்கும். இந்த வைப்புகளுக்கு மிக அதிக காலகட்டத்திற்கு அதிக வட்டி வீதமும் குறைந்த காலகட்டத்திற்கு குறைந்த வட்டி வீதமும் செலுத்தப்படும்.

கடன் வழங்குதல்

கடன் என்பது இணங்கிக்கொள்ளப்பட்ட வட்டி வீதத்தில் இணங்கிக்கொள்ளப்பட்ட தினங்களில் தவணை அடிப்படையில்

அல்லது ஒரே தடவையாக மீள்ச் செலுத்துதல் வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் கடன்படுகின்ற ஒருவருக்கு கடன்கொடுக்கின்ற ஒருவர் வழங்குகின்ற குறிப்பிட்டதொரு பணத் தொகையாகும். கடன்கொடுப்போர் ஒரு நிதி நிறுவனமாயிருப்பின் அநேகமான சந்தர்ப்பங்களில் வழங்கப்படுகின்ற கடனின் பொருட்டு குறிப்பிட்ட தொரு விதத்திலான காப்பீடொன்று நிதி நிறுவனத்திற்குத் தேவைப்படும். இதற்கமைய வர்த்தக வங்கி எல்லா அந்தஸ்து களுக்குமுரிய தொழில்முயற்சியாளர்களுக்கும் தனிநபர்களுக்கும் கடன் வழங்கும். வங்கி கடன் வழங்குகின்றபோது ஒருசில விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றது. அவற்றில் சில வருமாறு,

1. மேலதிகப் பற்று வசதிகள் (Overdraft Facilities)
2. காசக் கடன்
3. மாற்று உண்டியல்கள் கழிவிடல் (Discounting Bills of Exchange)
4. அழைப்புப் பணம் (Call Money)

மேலதிகப் பற்று வசதிகள்

வங்கி மேலதிகப் பற்று என்பது வங்கியின் நடைமுறைக் கணக்கின் ஊடாக இலகுவாகப் பெறக்கூடிய குறுகிய கால கடனாகும். இந்த வசதியின் கீழ் நடைமுறைக் கணக்கின் மீதியைத் தாண்டுகின்ற பெறுமதியுடன் கூடியதாக காசோலைகளை வழங்குவதற்கு நடைமுறைக் கணக்கு உரிமையாளருக்கு வாய்ப்புக் கிடைக்கும். கணக்கு மீதியைத் தாண்டுகின்ற கடன் எல்லையான மேலதிகப் பற்றை வங்கியின் முகாமையாளரே தீர்மானிப்பார். இதன் பொருட்டு மேலதிகப் பற்றின் செலுத்துவதற்குள்ள கடன் தொகைக்கு மாத்திரம் வட்டி செலுத்துதல் வேண்டும். இதன் மூலம் நடைமுறைக் கணக்கு உரிமையாளர்களுக்கு மாத்திரமே கடன் பெற இயலுமாயிருக்கும்.

காசக் கடன்

காசக் கடன் என்பது ஒரு தொழில்முயற்சிக்கு வழங்கப்படுகின்ற குறுகிய காலக் கடனாகும். இதனை வங்கி கடனாளிக்கு வழங்குகின்ற முற்பணமாகவும் கருதலாம். இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளருக்கு வங்கி அங்கீகரிக்கின்றதான குறிப்பிட்டதொரு பணத் தொகை வரை கடன் பெறுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும். இதன் பொருட்டு வாடிக்கையாளர் காப்பீடொன்றை வங்கிக்கு வழங்குதல் வேண்டும். அக்காப்பீட்டினால் வங்கியினால் வழங்கப் படுகின்ற கடனில் உள்ளடங்கிய பணத் தொகையை காப்புச் செய்யக்கூடியதாயிருத்தல் வேண்டும். காசக் கடன் சாதாரண கடனிலிருந்து மாற்றமானதாக காணப்படுவது, இந்த முறையின்போது முழுக் கடன் தொகையும் கடன் பெறுபவருக்கு ஒரே தடவையில் கிடைக்காததன் காரணத்தினாலாகும். இதன்போது கடன் பெறுபவரின் தேவையின் பிரகாரம் தவணை அடிப்படையில் கடனைப் பெற முடியுமாகும். எனினும் கடன் பெறுபவருக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள கடன் எல்லையைத் தாண்ட முடியாது. காசக் கடனைப் பெற்றதன் பின்னர் கடன் பெறுபவர் பெற்றுக் கொண்டுள்ள கடன் தொகைக்கு மாத்திரமே அவர் வட்டி செலுத்துதல் வேண்டும்.

மாற்று உண்டியல்களைக் கழிவிடல்

இதுவும் வர்த்தக வங்கிகளால் கடன் வழங்கப்படுகின்ற ஒரு முறையாகும். குறிப்பிட்டதொரு தினத்தில் கடன் தொகை யொன்றைச் செலுத்துவதற்கு கடன் கொடுப்போர் கடன்படுவோருக்கு கட்டளையொன்றைச் சமர்ப்பித்தலே இதில் நடைபெறுகின்றது. மேற்படி கட்டளையுடன் கூடிய உண்டியலை கடன்படுவோர் மீள்பெற்று மீண்டும் கடன்கொடுப்போருக்கு ஒப்படைப்பார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தினத்திற்கு முன்னர் அவசர பணத் தேவையொன்று கடன்கொடுத்தோருக்கு ஏற்படுமிடத்து இந்த உண்டியலை அதில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக்கு சமர்ப்பித்து பணம் பெற முடியும். அச்சந்தர்ப்பமாகின்றபோது உண்டியல் முதிர்ச்சியடைந்திருக்காதவால் கடன் கொடுத்தோரிடமிருந்து வங்கி பணத்தொகையொன்றை அறவிடும். ஆதலால் உண்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுமதியை விட குறைந்ததொரு பணத் தொகை கடன்கொடுத்தோருக்குக் கிடைக்கும். இது உண்டியலைக் கழிவிடலாகும். உண்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கியின் மூலம் உண்டியலின் வெளிப்புறப் பெறுமதியிலிருந்து குறைக்கப்பட்ட பணத் தொகை கழிவாகக் கருதப்படும். பொதுவாக கழிவானது, உண்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பணத் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்டதொரு ஆண்டு வீதத்திலேயே கணிப்பிடப்படும்.

அழைப்புப் பணம்

அழைப்புப் பணம் என்பது வங்கியொன்று தரகருக்கு அல்லது தரகருக் கம்பனியொன்றுக்கு வழங்குகின்ற கடன் தொகையாகும். அவர்கள் பிணையங்களைக் கொள்வனவு செய்வதற்காகவே இக் கடனைப் பெறுவார்கள். அழைப்புப் பணமாகப் பெற்ற கடன் தொகையை குறுகியதொரு அறிவித்தலின்போது அதேநேரத்தில் மொத்தப் பணத் தொகையையும் மீள்ச் செலுத்துதல் வேண்டும். இதற்கான வட்டியை வங்கி அறவிடும். குறுகியகாலக் கடன் என்ற வகையில் அழைப்புப் பணத்தை வழங்குவதன் மூலம் வங்கி முக்கியமானதொரு சேவையை ஆற்றுகின்றது.

வர்த்தக வங்கியின் முகவர் பணிகள்

வைப்புகளை ஏற்றல் மற்றும் கடன் வழங்குதலைத் தவிர வர்த்தக வங்கிகள் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு பல முகவர் பணிகளையும் ஆற்றுகின்றன. வர்த்தக வங்கிகளால் இவ்வாறு வழங்கப்படுகின்ற முகவர் பணிகளின் பொருட்டு சிறியதொரு தரகுத் தொகை அறவிடப்படும் என்பதோடு அத்தகைய சில பணிகள் கீழே தரப்பட்டுள்ளன.

1. பங்கிலாபங்களையும் (Dividends) மூலதன இலாபங்களையும் (Capital Gains) திரட்டுதல்

கம்பனியொன்று அதன் பங்குரிமையாளர்களுக்கு அதன் வருமானத்தில் ஒரு பகுதியாகப் பகிர்ந்தளிர்க்கின்ற பங்கிலாபங்கள் மற்றும் ஏதேனுமொரு சொத்தின் விற்பனை விலை அதன் கொள்வனவு விலையைத் தாண்டிச் செல்கின்ற போது கிடைக்கின்ற இலாபமான மூலதன இலாபம் ஆகிய வற்றை திரட்டுவது வர்த்தக வங்கிகள் அவற்றின்

வாடிக்கையாளர்கள் சார்பில் மேற்கொள்கின்ற ஒரு முகவர் பணியாகும். மேற்படி பங்கிலாபங்களும் மூலதன இலாபமும் வாடிக்கையாளரின் கணக்குக்கு வரவு வைக்கப்படும்.

2. பிணையங்களைக் கொள்வனவு செய்தலும் விற்பனை செய்தலும்

வர்த்தக வங்கிகள் அவற்றின் வாடிக்கையாளர்கள் சார்பில் பங்குகள், முறிகள், தொகுதிக் கடன்கள் போன்ற பிணையங்களைக் கொள்வனவு செய்தலையும் விற்பனை செய்தலையும் மேற்கொள்கின்றன.

3. கடன் கருவிகளைத் திரட்டுதலும் கொடுப்பனவுகளைச் செய்தலும்

காசோலைகள், மாற்று உண்டியல்கள் போன்ற கடன் கருவிகளையும் வர்த்தக வங்கிகள் அவற்றின் வாடிக்கையாளர்கள் சார்பில் திரட்டுவதோடு அவற்றிற்கான கொடுப்பனவுகளையும் மேற்கொள்கின்றன. இதன்போது தமது மாகாணத்தினதும் அதேபோன்று வெளி மாகாணங்களினதும் காசோலைகளைத் திரட்டுவதற்கு காசோலைகள் தீர்ப்பனவு நிறுவனம் வசதிகளை வழங்குகின்றது.

4. பொறுப்பாளராகச் செயற்படுதல்

ஆதன உரிமையாளர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் அவர்களின் நம்பிக்கைக்குரிய ஆதனங்களை முகாமெத்துவம் செய்வதற்கு வங்கிகள் பொறுப்பாளராகச் செயலாற்றுகின்றன. இதன்போது வாடிக்கையாளர்கள் பாதுகாப்பின் பொருட்டு வங்கியினுள் தமது இறுதி விருப்பாண்மைப் பத்திரங்களை வைப்பிலிடுதலே நடபெறுகின்றது. வாடிக்கையாளரின் இறப்பின் பின்னர் அந்த வாடிக்கையாளரின் இறுதி விருப்பாவணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு செயலாற்றுதல் வங்கியின் கடப்பாடாகும்.

5. முகவராகச் செயலாற்றுதல்

வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்றபோது வர்த்தக வங்கிகள் அவற்றின் வாடிக்கையாளர்கள் சார்பில் சிலசந்தர்ப்பங்களில் முகவராகச் செயலாற்றும்.

வர்த்தக வங்கியின் பொதுப் பயன்பாட்டுப் பணிகள்

வர்த்தக வங்கிகள் அவற்றின் வாடிக்கையாளர்களுக்காக பல் வேறான பயன்பாட்டுப் பணிகளை நிறைவேற்றுகின்றன. வங்கிகள் பயன்பாட்டுப் பணிகளை நிறைவேற்றுகின்றபோது முகவராகச் செயலாற்றுதல் நடைபெறுவதில்லை. இவ்வாறு நிறைவேற்றப் படுகின்ற ஒருசில பொதுப் பயன்பாட்டுப் பணிகள் வருமாறு:

1. பயணிகள் காசோலைகளை வழங்குதல்

பயணிகள் காசோலை என்பது கொடுப்பனவுக் கருவியாகப் பயன்படுத்துவதற்கு இயலுமான, நிதி நிறுவனமொன்றின் மூலம் வழங்கப்படுகின்ற காசோலையாகும். இவற்றை அநேகமாக சுற்றுலாப் பயணிகளே பயன்படுத்துகின்றனர். உலகின் அநேகமான நாடுகள் பயணிகள் காசோலைகளை கொடுப்பனவுக் கருவிகளாக ஏற்றுக்கொள்கின்றன. இவை காணாமற்போகின்ற

போது வழங்கிய நிதி நிறுவனம் மேற்படி பயணிகள் காசோலைகளை மீளிடம்பெறச் செய்கின்ற கடப்பாட்டைக் கொண்டுள்ளன. அமெரிக்க டொலர், யூரோ போன்ற உலகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நாணயங்களின் மூலம் இவற்றைப் பெறலாம். வர்த்தக வங்கிகளும் நாட்டிற்கு வெளியே செல்கின்ற வாடிக்கையாளர்களுக்கு பயணிகள் காசோலைகளை வழங்குகின்றன. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சமின்றி சுற்றுலாவை மேற்கொள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கின்றது. அவர்கள் நாணயத்தைக் கைவசம் வைத்திருக்கின்ற இடநேர்வு இந்த வசதியைத் தொடர்ந்து குறைவடைகின்றது. பயணிகள் காசோலைகளை வழங்குவதற்காக வங்கி சேவைக் கட்டணமொன்றை அறவிடும்.

2. நாணயக் கடிதங்களை வழங்குதல்

குறித்ததொரு நேரத்தில் குறிப்பிட்டதொரு பணத் தொகையை கொள்வனவாளர் விற்பனையாளருக்கு செலுத்துவதாக அத்தாட்சிப்படுத்தி நிதி நிறுவனமொன்றினால் வழங்கப்படுகின்ற கடிதம் நாணயக் கடிதமாக குறிப்பிடப்படும். கொள்வனவு செய்கின்றபோது கொள்வனவாளர் வாக்குறுதியளித்துள்ள மொத்தப் பணத் தொகையை அல்லது ஒரு பகுதியைச் செலுத்துவதற்கு இயலாமற்போகின்றபோது நிதி நிறுவனம் அப் பணத்தொகையைச் செலுத்துதல் வேண்டும். இவ்வாறு தமது வாடிக்கையாளர்களுக்காக நாணயக் கடிதங்களை வழங்குதலும் வர்த்தக வங்கிகள் மேற்கொள்கின்ற பயன்பாட்டுப் பணியொன்றாகும். பன்னாட்டு வர்த்தகத்தின்போது நாணயக் கடிதங்கள் மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றன.

3. மாற்று உண்டியல்களை ஏற்றல்

தமது வாடிக்கையாளர்களுக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாற்று உண்டியல்களைப் பொறுப்பேற்றலும் சில சந்தர்ப்பங்களில் வங்கிகளின் மூலம் நடைபெறுகின்றன. இதன் காரணமாக பண்டங்களின் இறக்குமதித் தொழிற்பாடுகள் இலகுவடுத்தப்படுகின்றன.

4. காப்பக வசதிகளை வழங்குதல்

பிணையங்கள், ஆபரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், உறுதிகள், இறுதி விருப்பாவணப் பத்திரங்கள் போன்ற வாடிக்கையாளர்கள் வசமுள்ள பெறுமதியான பொருட்களை வைப்பிலிடுவதற்கு வர்த்தக வங்கிகளில் பாதுகாப்புப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்புப் பெட்டிகளினுள் வைப்பிலிடப்பட்டுள்ள மேலே குறிப்பிடப்பட்ட பெறுமதியான பொருட்களைப் பாதுகாத்தல் வங்கியின் பொறுப்பாகும். இதன்போது வங்கியின் கவனப்பீடம் காரணமாக நடைபெறுகின்ற இழப்புகளுக்கு மாத்திரம் வங்கி பொறுப்புக்கூறும்.

5. ஈட்டுக் கடன் (Mortgage Loan) வழங்கல்

வாடிக்கையாளருக்கு ஏதேனும் ஒரு ஆதனத்தைக் கொள்வனவு செய்வதற்கு தேவைப்படுகின்றபோது அதற்குத் தேவையான பணத் தொகை இல்லாதிருப்பின் ஈட்டுக் கடனைப் பெறலாம். இதன்போது ஆதனத்தின் மொத்தப் பெறுமதியும் செலுத்தப்படாது அந்த ஆதனம் கொள்வனவு செய்யப்படும். குறித்ததொரு காலகட்டத்தினுள் தவணை அடிப்படையில் ஆதனத்தின்

மொத்தப் பெறுமதியை வட்டியுடன் சேர்த்து செலுத்துவதற்கு ஏற்படுத்திக்கொள்ளப்படும் ஒரு உடன்படிக்கையாக ஈட்டுக் கடனைக் குறிப்பிடலாம்.

6. கடன் அட்டைகள் (Credit Cards) மற்றும் பற்று அட்டைகளை (Debit Cards) வழங்குதல்

கடன் அட்டை என்பது காந்த நாடாவொன்றுடன் கூடிய பிளாஸ்டிக் அட்டையாகும். செல்லுபடியான கடன் அட்டையொன்றைச் சொந்தமாகக் கொண்டுள்ள ஒருவருக்கு பண்டங்கள் மற்றும் பணிகளைக் கொள்வனவு செய்வதற்கான அதிகாரம் கிடைக்கும். பண்டங்கள் மற்றும் பணிகளைக் கொள்வனவு செய்கின்றவிடத்து கடன் அட்டையை வழங்கின்றபோது குறித்த நிதி நிறுவனம் தீர்மானித்துள்ள கடன் எல்லையைத் தாண்டலாகாது. கடன் அட்டை உரிமையாளரின் தகவல்களைப் பெறுகின்ற வியாபாரி அத் தகவல்களை வங்கிக்கு சமர்ப்பிக்கின்றபோது கொள்வனவு செய்த பண்டம் அல்லது பணிக்குச் செலவாகின்ற பணத்தை வியாபாரிக்குச் செலுத்துவதற்கு வங்கி கடப்பாடுடையதாக உள்ளது. அப்பணத்தொகையை கடன் அட்டை உரிமையாளர் குறித்ததொரு காலகட்டத்தினுள் வங்கிக்குச் செலுத்துதல் வேண்டும். அவ்வாறு செலுத்தாதிருப்பின் செலுத்தாதிருந்த பணத்தொகைக்கு வங்கி வட்டியை அறவிடும்.

வங்கிகளால் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மேலுமொரு அட்டை வகை பற்று அட்டைகளாகும். ஏதேனும் மொரு கொள்வனவின்போது பற்று அட்டை உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பண்டத்தின் அல்லது பணியின் பெறுமதி பற்று வைக்கப்படும். பற்று அட்டைக்கும் கடன் அட்டைக்கும் இடையிலான வேறுபாடு யாதெனில், பற்று அட்டையின் செலவிடக்கூடிய பணத் தொகையின் எல்லையானது அந்த அட்டை உரிமையாளரின் வங்கிக் கணக்கில் உள்ள பண மீதிக்கு சமமாயிருக்கும்.

7. வெளிநாட்டுச் செலாவணியைக் கொள்வனவு செய்தலும் விற்பனை செய்தலும்

ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதியை இன்னொரு நாட்டின் நாணயத்தின் பெறுமதியாகக் கணிப்பிடக் கூடியதாயுள்ளது. இவ்வாறு ஒரு நாட்டின் நாணய அலகின் பெறுமதிக்கு சமமான இன்னொரு நாட்டின் நாணய அலகுகளின் எண்ணிக்கை செலாவணி வீதம் எனப்படும். வங்கியொன்று வாடிக்கை யாளரிடமிருந்து வெளிநாட்டு நாணய அலகைக் கொள்வனவு செய்கின்ற வீதம் கொள்வனவு வீதமாகவும் வாடிக்கை யாளருக்கு வெளிநாட்டு நாணய அலகை விற்பனை செய்கின்ற வீதம் விற்பனை வீதமாகவும் குறிப்பிடப்படும். எப்போதுமே கொள்வனவு விலையை விட விற்பனை விலை உயர் பெறுமதியைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக வெளிநாட்டுச் செலாவணியைக் கொள்வனவு செய்தல் மற்றும் விற்பனை செய்வதன் மூலம் வங்கிகள் வருமானத்தை ஈட்டுகின்றன. வங்கி மேற்படி தொழிற்பாட்டை அந்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குமுறையாகக் கல்களுக்கு கீழ்ப்பட்ட விதத்திலேயே மேற்கொள்கின்றது.

8. வெளிநாட்டு வர்த்தகத் தொழிற்பாடுகளுக்கான வசதிகளை வழங்கல்

வர்த்தக வங்கிகள் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத் தொழிற்பாடுகளின்போது பல பணிகளை நிறைவேற்றுகின்றன. நாணயக் கடிதங்களை வழங்கல் மற்றும் அவற்றை அத்தாட்சிப்படுத்தல் வர்த்தக வங்கிகளால் மேற்கொள்ளப்படுவதாக மேலே குறிப்பிடப் பட்டது. இவற்றைத் தவிர முன்னோக்கிய செலாவணி ஒதுக்கு தல்களும் வங்கிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. வெளி நாட்டுச் செலாவணி வீதத் தளம்பல்களிலிருந்து கொள்வன வாளரைப் பாதுகாக்கும் பொருட்டு குறிப்பிட்டதொரு எதிர்காலத் தினத்தில் இரண்டு நாணய அலகுகளை பரிமாற்றிக் கொள்வதற்கு இரண்டு தரப்பினர்களுக்கிடையே உடன்படிக்கை செய்துகொள்ளலே இதன்போது நடைபெறுகின்றது. இதற்கு மேலதிகமாக நீண்டகாலக் கடன்கள் மற்றும் நிதியியல் வசதிகளை வழங்குவதன் மூலமும் பன்னாட்டு வர்த்தகத்திற்கு வங்கிகள் வசதிகளை வழங்குகின்றன.

9. தன்னியக்க கூற்றுப்பொறி அட்டைகளை வழங்கல்

தன்னியக்க கூற்றுப்பொறி அட்டைகளும் வர்த்த வங்கிகளால் வழங்கப்படுகின்றன. இவற்றின் மூலம் தன்னியக்க கூற்றுப்பொறி இயந்திரங்களிலிருந்து பணம் பெறுதல், கணக்கு மீதிகளைப் பரிசீலித்தல், பணம் வைப்பிலிருந்து, கட்டணப் பட்டியல்களைச் செலுத்துதல் போன்ற கருமங்களை மேற்கொள்ளலாம். இச் சேவையை 24 மணித்தியாலங்களும் வங்கி வழங்குகின்றது.

10. இணையத்தள வங்கித் தொழில் வசதிகளை வழங்கல்

வர்த்தக வங்கிகள் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு இணையத் தளத்தின் ஊடாக வங்கித் தொழிற்பாடுகளை மேற் கொள்வதற்கான வசதிகளையும் வழங்குகின்றன. வாடிக்கை யாளரால் தமது வங்கியின் இணையத் தளத்திற்கு கணனி யொன்றின் ஊடாகத் தொடர்புகொள்வதன் மூலம் கட்டணப் பட்டியல்களைச் செலுத்தல் போன்ற வங்கித் தொழிற்பாடுகளை தமது வீட்டிலிருந்தே மேற்கொள்ள முடியும்.

இதற்கமைய நோக்குகின்றபோது, வர்த்தக வங்கிகள் நிதியியல் இடையீட்டின் ஊடாக வினைத்திறன்மிக்க விதத்தில் நிதியங்களின் மீள்பரம்பலை மேற்கொள்கின்றன. மேலும், இடர்நேர்வையும் செலவினத்தையும் குறைக்கும் பொருட்டு வர்த்தக வங்கிகள் வினைத்திறன்மிக்க விதத்தில் தொழிற்பாட்டு வைப்புகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உயர்த்துவதற்குத் தேவையான சுற்றாடலைக் கட்டியெழுப்புகின்றன. இவ்வாறு நிதிய முகா மைத்துவத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதன் மூலம் அதிக பிரதிபலன்களைக் கொண்ட முதலீடுகளை மேற்கொள்ளல், உற்பத்தி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு மறைமுகமாக பங்களிப்புச் செய்தல் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு உயர் பங்களிப்பு வழங்கப்படுகின்றது. இவற்றைத் தவிர உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு துணைபுரிகின்றது. வேளாண்மைத் துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு பங்களிப்புச் செய்கின்றது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்கதொரு பணியை வர்த்தக வங்கிகள் மேற்கொள்கின்றன என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

தேசிய கணக்கீடு

கமல் முணசிங்க

சீரேஷ்ட உதவிப் பணிப்பாளர், புள்ளிவிபரத் திணைக்களம்

அறிமுகம்

பொருளாதார வளர்ச்சி, தலைக்குரிய வருமானம் ஆகிய தேசிய வருமானத்திற்கு ஏற்புடைய எண்ணக்கருக்கள் பொருளியல் உரையாடல்களில் மட்டுமன்றி அன்றாட மக்கள் வாழ்க்கையிலும் பெருமளவு கலந்துரையாடப்படுகின்ற தலைப்புகளாகும். நாட்டில் வாழ்கின்ற அனைவரும் குறிப்பிட்டதொரு காலகட்டத்தில் பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் பெற்றுள்ள கூட்டுப் பெறுபேறு இதன் ஊடாகப் பிரதிபலிக்கின்றமையே இதற்கான காரணமாகும். அதேபோன்று அநேகமான பொருளாதாரச் சுட்டெண்களும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (மொ.உ.உ.) ஒப்பீட்டளவில் கவனத்திற்கொள்ளப்படும். இதற்கமையவும், மொ.உ.உ.யைக் கணிப்பிடுதல் இன்றேல் தேசிய கணக்கீடு தொடர்பில் பொதுவான அறிவைப் பெற்றிருத்தல் மிக முக்கியமாகும். தேசிய கணக்கீடு தொடர்பாக சுருக்கமாக அறிமுகம் செய்தல், உற்பத்தி அணுகுமுறையின் கீழ் தேசிய கணக்குகள் கணிப்பிடப்படுகின்ற விதத்தை விபரித்தல் மற்றும் ஏற்புடைய தரவுகளை மீளாய்வு செய்தல் ஆகியன இக் கட்டுரையின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய கணக்கீடு பற்றிய அறிமுகம்

ஏதேனுமொரு பொருளாதாரத்தில் குறிப்பிட்டதொரு கால கட்டத்தில் நடைபெறுகின்ற ஏதேனுமொரு பயனுறுதியான பொருளாதாரச் செயற்பாட்டின் ஊடாக உற்பத்தியாகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் பெறுமதியை அளவிடுகின்ற செயல்முறை தேசிய கணக்கீடு என குறிப்பிடப்படும். உற்பத்தியானது தொடர்ச்சியாக நடைபெறுகின்ற போக்காகுமென்பதால், இதன்போது குறிப்பிட்ட தொரு காலகட்டம் கவனத்திற்கொள்ளப்படும். அக்காலமானது ஒரு மாதம், ஒரு காலாண்டு அல்லது ஓர் ஆண்டு என்றவாறு மாற்றமடையலாம். மேலும், ஒரு பொருளாதாரத்தில் நடைபெறுகின்ற அனைத்து பயனுறுதியான பொருளாதாரச் செயற்பாடுகளும் இன்றேல், ஏதேனும் பொருளாதார ரீதியிலான பெறுமதி உருவாகின்ற செயற்பாடுகளும் தேசிய கணக்குகளில் உள்ளடங்குதல் வேண்டும். இதில் பண்டங்கள் மட்டுமன்றி பணிகளும் கவனத்திற்கொள்ளப்படுகின்றன. எந்தப் பண்டங்கள் மற்றும் பணிகள் உற்பத்தியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றபோது,

பயனுறுதியான பொருளாதாரச் செயற்பாடுகள் நடைபெறுகின்றதா, அதனுடாக பெறுமதி உருவாக்கப்படுகின்றதா என்பதே கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். ஆயினும் இக் கட்டுரையில் பின்னர் விபரிக்கப்படுகின்றவாறு அனைத்து பயனுறுதியான செயல்களையும் சேர்த்துக்கொள்வதில் மட்டுப்பாடுகளும் உள்ளன என்பதையும் கவனத்திற்கொள்ளல் வேண்டும். தேசிய கணக்கீடு 1929-33 காலத்தில் காணப்பட்ட உலக பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்தே பொருளியல் எண்ணக்கருவாக முன்வைக்கப்படுகின்றது. ஜோன் மெனாட் கேன்ஸ் எனும் பொருளியலாளர் தேசிய கணக்கீடு எண்ணக்கருவை பிரசித்திபெறச் செய்வதில் முதன்மையானவராக விளங்கினார். மேற்படி பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து உலக பொருளாதாரத்திற்கு என்ன நடந்தது, அதற்கான தீர்வுகள் யாவை என்பதைப் பற்றி மேலெழுந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு தேசிய கணக்குத் தரவுகள் காணப்பட வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. தேசிய கணக்குத் தரவுகள் காணப்பட வேண்டுமென்பதைப் போன்றே, உலகின் ஏனைய பொருளாதாரங்களுடன் ஒப்புநோக்கும் பொருட்டு அத்தகைய தரவுகள் போதியளவிலும் அதேபோன்று நியமங்களுக்கு இணங்கவும், தரமானதாகவும் உயர் மட்டத்தில் காணப்படுதல் வேண்டுமென்பதும் முக்கியமாயிருந்தது. மேற்படி நோக்கத்துடன் உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் ஏனைய பன்னாட்டு அமைப்புகள் சிலவற்றின் கூட்டு முயற்சியின் ஊடாக தேசிய கணக்கு முறை (SNA - System of National Account) கையேடொன்றாக வெளியிடப்பட்டதோடு கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிகள், வரைவிலக்கணங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உலக நாடுகள் தமது பொருளாதாரத்துடன் தொடர்புடைய கணக்குப் பதிவுகளை மேற்கொள்கின்றன. ஆரம்ப காலத்தில் ஆண்டுதோறும் தரவுகள் தயாரிக்கப்பட்டதோடு 1975 ஆம் ஆண்டில் உருவாகிய மெக்சிக்கோவின் நிதி நெருக்கடியைத் தொடர்ந்து பிற்பட்ட காலத்தில் காலாண்டு ரீதியில் தரவுகளைப் பெறுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. மெக்சிக்கோவின் நெருக்கடியின்போது குறுகிய கால ரீதியில் பொருளாதாரத்தின் போக்கை பகுப்பாய்வு செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய தவணை அடிப்படையிலான தரவுகள் இல்லாத பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேரிட்டது. தற்போது தேசிய கணக்கீட்டை மேலும் ஒழுங்குமுறைப்படுத்தும் பொருட்டு புதிய திருத்தங்களுடன் கூடிய கையேடுகளைச் சமர்ப்பித்தலும், உலகின் அநேகமான நாடுகள் அந்தக்

கையேடுகளுக்கு இணங்க தரவுகளைத் தயாரித்தலையும் காணலாம். எனினும் அந்தக் கையேட்டைப் பயன்படுத்த முடியாத விதத்திலான நடைமுறைப் பிரச்சினைகள் காணப்படுகின்ற சந்தர்ப்பங்களில் குறித்த பொருளாதாரத்திற்குப் பொருந்துகின்றவாறு தகவல்கள் தயாரிக்கப்படுவதையும் பொதுவாகக் காணக்கூடியதாக உள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் தேசிய கணக்குகளை வெளியிடுதல் 1959 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரை இப் பணி இலங்கை மத்திய வங்கியைப் போன்றே தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினாலும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் இலங்கை மத்திய வங்கி மேற்படி பணியிலிருந்து நீங்கியதோடு தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தேசிய கணக்குகள் தயாரிக்கப்படுதலும் வெளியிடப்படுதலும் இன்று வரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

பண்டங்கள் மற்றும் பணிகளின் பெறுமதியை நிர்ணயிக்கின்றபோது கவனத்திற்கொள்ளப்படுகின்ற விடயங்கள்

உற்பத்திகளைக் கணிப்பிடுகின்றபோது முக்கியமாக வெளியீடுகளின் சந்தைப் பெறுமதி (அளவு x சந்தை விலை) கவனத்திற்கொள்ளப்படும். இதில் நடைமுறைக் காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகள் மாத்திரம் பயன்படுத்தப்படும். அதாவது முன்னர் வெளியீட்டுக்கு உட்படுத்தப்பட்ட பண்டம் அல்லது பணி மீண்டும் சந்தைப்படுத்தப்படுகின்றபோது (மீள் வெளியீடு) வெளியீட்டின் பெறுமதி மிகை மதிப்பிடப்படுவதன் காரணத்தினால் அத்தகைய பெறுமதிகள் நடைமுறைக் காலத்தின் வெளியீட்டுக்காக கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது. ஆயினும் குறித்த சந்தைப் படுத்தலின்போது ஏதேனும் புதிய பெறுமதி உருவாகியிருப்பின் அப் பெறுமதியின் கூட்டப்பட்ட பெறுமதி கவனத்திற்கொள்ளப்படும். ஏதேனும்மொரு விதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் கையிருப்புத் தொகை அழிவடைந்திருப்பின் அத்தொகை கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது. நட்டம் உற்பத்தியாளரால் ஏற்கப்படுவதன் காரணமாக (இதில் வெளியீட்டுச் செலவு அதிகரித்தலும் அதன் மூலம் இலாபம் குறைவடைதலுமே நடைபெறுகின்றது) புதிதாக பெறுமதி உருவாகாதமையே இதற்கான காரணமாகும். மறுபுறம் கையிருப்புத் தொகை எஞ்சியிருப்பின் அது உற்பத்தியாளர் வசம் இருப்பதால் அந்தக் கையிருப்புத் தொகை உற்பத்தியாளரால் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கருதி செயலாற்றப்படும். அந்தக் கையிருப்புத் தொகையின் பண்டங்களை மீண்டும் சந்தைப்படுத்துகின்றபோது மீள் சந்தைப்படுத்தலாகக் கருதி பெறுமதி கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது. கணிப்பீட்டின்போது இறுதிப் பண்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பில் மட்டுமே கவனம் செலுத்தப்படும். உற்பத்திச் செயற்பாடு பொதுவாக பல கட்டங்களில் நடைபெறுவதோடு அத்தகைய ஒவ்வொரு கட்டமும் கவனத்திற்கொள்ளப்படுமாயின் ஒரே பெறுமதியை இரண்டு தடவைகள் அல்லது பல தடவைகள் கணிப்பிடுவதற்கு நேரிடும். இது 'பல்கணிப்பீட்டுத் தவறு' எனக் குறிப்பிடப்படும். உதாரணமாக ஆடைகள் உற்பத்தியின்போது நூல் உற்பத்தி, செய்முறைப்படுத்தப்பட்ட துணி, தைக்கப்பட்ட துணி மற்றும் இறுதியாக பூர்த்தி செய்யப்பட்ட ஆடை உற்பத்தி வரை பல கட்டங்கள் உள்ளதாகக் கருது

வோமாயின், அந்த எல்லாச் சந்தர்ப்பங்களினதும் பெறுமதிகளை ஒன்றாகக் கூட்டு வதாயிருப்பின் பல்கணிப்பீட்டுத் தவறு நடைபெறும். இதற்கமைய அத்தகைய பல்கணிப்பீட்டுத் தவறைத் தவிர்க்கும் பொருட்டு கூட்டப்பட்ட பெறுமதியைப் பெறுதல் அல்லது இறுதி உற்பத்தியை மாத்திரம் கவனத்திற்கொள்ளல் நடைபெறும். கூட்டப்பட்ட பெறுமதி பெறப்படுகின்ற போது அந்தந்த உற்பத்திக் கட்டங்களில் புதிதாக சேர்க்கப்படுகின்ற அளவு மாத்திரமே சேர்த்துக் கொள்ளப்படும். அதாவது, அந்தந்தக் கட்டங்களில் இறுதி வெளியீட்டிலிருந்து அந்த வெளியீட்டில் உள்ளடங்கியுள்ள இடைநிலைப் பண்டங்களின் பெறுமதியை நீக்குதலே நடைபெறுகின்றது. மேற்படி உதாரணத்தில் ஆடை உற்பத்தியின் பெறுமதியிலிருந்து இடைநிலைப் பண்டங்களாகப் பயன்படுத்திய பதனிடப்படாத துணி, பதனிடப்பட்ட துணி மற்றும் ஆடை உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட ஏனைய பொருட்களின் பெறுமதி நீக்கப்படுவதன் மூலம் அக்கட்டத்தில் மாத்திரம் கூட்டப்பட்ட பெறுமதியை கவனத்திற்கொள்ள இயலுமாயிருக்கும். இவ்வாறு அந்தந்தக் கட்டங்களின் பெறுமதியின் ஒட்டுமொத்தக் கூட்டுத் தொகை கூட்டப்பட்ட பெறுமதியினுள் பிரதி பலிக்கும். இறுதி வெளியீட்டு முறை அவ்வளவு பிரசித்திபெற்ற முறையாக இல்லா திருப்பது, இறுதி வெளியீடு யாது என்பதைப் பற்றி நிர்ணயிக்கின்ற போது எழுகின்ற பிரச்சினையின் காரணத்தினாலாகும். உதாரணமாக பயன்பாட்டைப் பொறுத்து ஒரே பண்டம் ஒருவருக்கு இடைநிலைப் பண்டமாகவும் இன்னொருவருக்கு இறுதிப் பண்டமாகவும் காணப்படலாம்.

பண்டங்கள் மற்றும் பணிகளின் பெறுமதியை மதிப்பிடுகின்ற போது சந்தை விலை பயன்படுத்தப்பட்ட போதிலும் சந்தையின் ஊடாக பரிமாற்றப்படுவதைக் காண முடியாதுள்ள ஒருசில பண்டங்கள் மற்றும் பணிகளும் உள்ளதென்பதைக் காணலாம். அத்தகைய பண்டங்கள் மற்றும் பணிகள் அனைத்தினதும் பெறுமதியை மதிப்பிடல் சிரமமானதொரு விடயமாகையால் பெறுமதியின் பாரிய தன்மையைக் கவனத்திற்கொண்டு சில சந்தர்ப்பங்களில் பெறுமதிக்குப் பதிலாக ஏற்றப்பட்ட பெறுமதி தேசிய கணக்குகளில் சேர்த்துக்கொள்ளப்படும். உதாரணமாக தமக்குச் சொந்தமானதொரு வீட்டிலேயே வசிப்பதாயிருப்பின் வீட்டுக்கான ஏற்றப்பட்ட குத்தகைக் கூலியும், தமது பயிர்ச் செய்கை நிலத்திலேயே பயிரிட்டு நுகர்வதாயிருப்பின் அப்பயிர்ச்செய்கையின் ஏற்றப்பட்ட பெறுமதியும் தேசிய கணக்கீட்டின்போது கவனத்திற்கொள்ளப்படும். எவ்வாறாயினும் தேசிய கணக்கீட்டின்போது விளைவுத்தாக்கம்மிக்க பொருளாதாரச் செயற்பாடுகள் மட்டுமே கவனத்திற்கொள்ளப்படும் என்பதோடு விளைவுத்தாக்கமற்ற ஒருசில பொருளாதாரச் செயற்பாடுகள் அதாவது, ஓய்வூதியம் போன்ற அரசு மற்றும் தனியார்துறை மாற்றல்கள், உண்மையான உற்பத்தியைப் பிரதிபலிக்காத நிதியியல் பத்திரங்கள் தொடர்பிலான கொடுக்கல் வாங்கல்கள் ஆகியன தேசிய கணக்கீட்டில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது. மேலும், ஒருசில செயற்பாடுகள் சந்தையின் ஊடாக பரிமாற்றப்படுவதில்லை என்பதைப் போன்றே, பெறுமதியை மதிப்பிடுவதிலுள்ள சிரமம் மற்றும் சட்டவிரோதத் தன்மை காரணமாக தேசிய கணக்கீட்டில் சேர்த்துக்கொள்வதில் சிரமங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக, குடும்பப் பெண்ணின் பணிகள் தேசிய கணக்குகளில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. எவ்வாறாயினும் சட்ட விரோதச் செயல்கள் போன்றவற்றைத் தவிர

கணிப்பிடக் கூடியதும் கூட்டப்பட்ட பெறுமதி உருவாகின்றதுமான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அப் பெறுமதிகள் தேசிய கணக்குகளில் சேர்க்கப்படுதல் வேண்டும். மறுபுறம், ஏதேனுமொரு பொருளாதாரத்தில் சந்தையின் ஊடாகப் பரிமாற்றப்படுகின்ற மதிப்பிடக்கூடிய பொருளாதாரச் செயற்பாடுகள் அதிகரிக்கின்ற அளவுக்கு அத்தகைய பொருளாதாரத்தின் தேசிய வெளியீட்டின் பெறுமதியும் வளர்ச்சியடையும்.


தேசிய கணக்குகளைத் தயாரிக்கின்ற பல்வேறான அணுகுமுறைகள்

தேசிய கணக்குகள் தயாரிக்கப்படுகின்றபோது பல்வேறான அணுகுமுறைகளைப் பயன்படுத்தலாம். தேசிய கணக்குகளின் மூலம் அளவிடப்படுகின்ற ஒரு பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த பண்டங்கள் மற்றும் பணிகளின் அளவை பல்வேறான கண்ணோட்டங்களின் ஊடாக அவதானிக்கலாம். ஒரே இடத்திற்குச் செல்கின்றபோது மாற்று வழிகளைப் பயன்படுத்த முடியுமா யுள்ளதைப் போன்றே தேசிய கணக்குகளின்போதும் ஒரே தேசிய உற்பத்திப் பெறுமதியைப் பெறும் பொருட்டு மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்தலாம். செல்ல வேண்டியுள்ளது ஒரே இடத்திற்காயினும் பயன்படுத்தப்படுகின்ற வழிகள் மாற்றமானதாக உள்ளதால் அந்தந்த மாற்றமான வழிகளில் எதிர்நோக்க நேரிடுகின்ற அனுபவங்கள் மாற்றமானவைகளாக உள்ளதைப் போன்று, பல்வேறான முறைகளைப் பயன்படுத்துவதன் காரணமாக பொருளாதாரம் தொடர்பிலான பெருமளவு தகவல்களைப் பெறுவதற்கான இயலுமை கிடைக்கும். மறுபுறம் மாற்று வழிமுறைகளின் ஊடாக ஒரே பெறுமதி கிடைப்பதன் காரணமாக அப்பெறுமதியின் துல்லியத்தன்மை தொடர்பான பிரச்சினைகளும் ஓரளவுக்குத் தீர்க்கப்படும். இவ்வாறு தேசிய உற்பத்தியை மதிப்பிடும் பொருட்டு பயன்படுத்தப்படும் மூன்று முறைகள் காணப்படுகின்றன. அவை உற்பத்தி முறை, வருமான முறை மற்றும் செலவு முறை எனக் குறிப்பிடப்படும். மேற்படி மூன்று முறைகளைப் பற்றியும் அறியும் பொருட்டு பேரண்டப் பொருளாதாரத்தின் வட்டப் பாய்ச்சலைப் பற்றிக் கற்றல் பயனுள்ளதாக அமையும். வட்டப் பாய்ச்சலின் மூலம் பொருளாதாரத்தில் செயற்படுகின்ற அனைத்துப் பகுதிகளும் நான்கு பிரதானமான துறைகளாகப் பிரிக்கப்பட்டு அந்தந்தத் துறைகளுக்கிடையே இடைச் செயற்பாடுகள் நடைபெறுகின்ற விதம் எளிமையான விதத்தில் காட்டப்படும். பகுப்பாய்வை இலகுவடுத்தும் முகமாக அனைத்துப் பொருளாதார செயற்பாடுகளும் இவ்வாறு எளிமையான விதத்தில் காட்டப்பட்ட போதிலும் பொருளாதாரத்தின் செயற்பாடுகள் சிக்கலானவையாக உள்ளதைப் போன்றே பல சந்தைகள் தொடர்புபடுகின்ற மிகப் பெரும் செயற்பாடாகும் என்பதை நினைவில் இருத்திக்கொள்ளல் வேண்டும். பொருளாதாரத்தின் செயற்பாடுகளை (பொருளாதாரக் காரணிகளை) நான்கு பிரதானமான பகுதிகளாக/துறைகளாகப் பிரித்துக் காட்டலாம். அதாவது வீட்டுத்துறை, உற்பத்தி, அரசு மற்றும் வெளிநாடு என்றவற்றாகும். இந்தத் துறைகளுக்கிடையிலான இடைத் தொடர்பு வரைபடம் 1 இல் எளிமையாகக் காட்டப்பட்டுள்ளது.

தாரம் தொடர்பிலான பெருமளவு தகவல்களைப் பெறுவதற்கான இயலுமை கிடைக்கும். மறுபுறம் மாற்று வழிமுறைகளின் ஊடாக ஒரே பெறுமதி கிடைப்பதன் காரணமாக அப்பெறுமதியின் துல்லியத்தன்மை தொடர்பான பிரச்சினைகளும் ஓரளவுக்குத் தீர்க்கப்படும். இவ்வாறு தேசிய உற்பத்தியை மதிப்பிடும் பொருட்டு பயன்படுத்தப்படும் மூன்று முறைகள் காணப்படுகின்றன. அவை உற்பத்தி முறை, வருமான முறை மற்றும் செலவு முறை எனக் குறிப்பிடப்படும். மேற்படி மூன்று முறைகளைப் பற்றியும் அறியும் பொருட்டு பேரண்டப் பொருளாதாரத்தின் வட்டப் பாய்ச்சலைப் பற்றிக் கற்றல் பயனுள்ளதாக அமையும். வட்டப் பாய்ச்சலின் மூலம் பொருளாதாரத்தில் செயற்படுகின்ற அனைத்துப் பகுதிகளும் நான்கு பிரதானமான துறைகளாகப் பிரிக்கப்பட்டு அந்தந்தத் துறைகளுக்கிடையே இடைச் செயற்பாடுகள் நடைபெறுகின்ற விதம் எளிமையான விதத்தில் காட்டப்படும். பகுப்பாய்வை இலகுவடுத்தும் முகமாக அனைத்துப் பொருளாதார செயற்பாடுகளும் இவ்வாறு எளிமையான விதத்தில் காட்டப்பட்ட போதிலும் பொருளாதாரத்தின் செயற்பாடுகள் சிக்கலானவையாக உள்ளதைப் போன்றே பல சந்தைகள் தொடர்புபடுகின்ற மிகப் பெரும் செயற்பாடாகும் என்பதை நினைவில் இருத்திக்கொள்ளல் வேண்டும். பொருளாதாரத்தின் செயற்பாடுகளை (பொருளாதாரக் காரணிகளை) நான்கு பிரதானமான பகுதிகளாக/துறைகளாகப் பிரித்துக் காட்டலாம். அதாவது வீட்டுத்துறை, உற்பத்தி, அரசு மற்றும் வெளிநாடு என்றவற்றாகும். இந்தத் துறைகளுக்கிடையிலான இடைத் தொடர்பு வரைபடம் 1 இல் எளிமையாகக் காட்டப்பட்டுள்ளது.

வருமான செலவு வட்டப் பாய்ச்சல்

1வது வரைபடம்



இதில் காட்டப்பட்டுள்ளவாறு வீட்டுத்துறை காரணி உரிமையாளர்கள் என்ற வகையில் தமக்குச் சொந்தமான நிலம், உழைப்பு, மூலதனம், தொழில்முயற்சி ஆகிய காரணிகளை சந்தைக்கு வழங்கி குத்தகைக் கூலி, சம்பளம், வட்டி, இலாபம் ஆகிய காரணி வருமானத்தைப் பெறுவார்கள். அந்த வருமானத்தைச் செலவிட்டு சந்தையிலிருந்து பண்டங்களையும் பணிகளையும் பெறுவார்கள். மறுபுறம் அரசாங்கத்திற்கு நேரடி வரிகளைச் செலுத்தி பொதுப் பணிகளையும் மானியங்களையும் பெறுவார்கள். அதேபோன்று தொழில்முயற்சித்துறை தாம் கொள்வனவு செய்யும் உற்பத்திக் காரணிகளைப் பயன்படுத்தி பண்டங்களையும் பணிகளையும் உற்பத்தி செய்யும். அவை பண்டங்கள் மற்றும் பணிகள் சந்தையில் சந்தைப்படுத்தப்படும், அதேபோன்று தொழில்முயற்சித்துறை அரசாங்கத்திற்கு வரி செலுத்துதல் மற்றும் மாற்றல்களைப் பெறுதல் நடைபெறும். அரசுதுறை பண்டங்கள் மற்றும் பணிகளைக் கொள்வனவு செய்தல் மற்றும் ஏனைய துறைகளுக்கு அரசு சேவைகளை வழங்கல், மாற்றல்களை வழங்கல் மற்றும் வரி அறவிடல் ஆகியவற்றை மேற்கொள்ளும். இறுதியாக இந்த மூன்று துறைகளும் வெளிநாட்டுடன்

தொடர்புகொள்ளும். இதற்கமைய ஒட்டுமொத்த பொருளாதார வரையறையிலிருந்து வெளியே செல்கின்ற கொடுக்கல் வாங்கல்கள் (நழுவிச் செல்லல்) மற்றும் வெளியேயிருந்து வந்துசேர்கின்ற கொடுக்கல் வாங்கல்கள் (உட்பாய்ச்சல்கள்) ஒன்றுக்கொன்று சமமானவையெனக் கருதப்படுமிடத்து இந்த வரையறையினுள் நிதியியல் (நிதி) மற்றும் உண்மை (பண்டங்கள் மற்றும் பணிகள்) பாய்ச்சல்கள் நடைபெறுகின்ற விதத்தையும், இப்பாய்ச்சல்கள் ஒருசில கட்டங்களில் ஒன்றுக்கொன்று சமமானதாயிருப்பதையும் காணலாம். இதற்கமைய மூன்று கட்டங்களைத் தழுவிவியதாக தேசிய வருமானம் கணிப்பிடப்படுவதோடு காரணிகள் உரிமையாளர் காரணிகளை வழங்குவதன் மூலம் ஈட்டுகின்ற வருமானத்தின் பெறுமதி வருமான அணுகுமுறையைத் தழுவிவியதாகவும் உற்பத்தி செய்யப்பட்ட ஒட்டுமொத்த பண்டங்கள் மற்றும் பணிகளின் பெறுமதி உற்பத்தி அணுகுமுறையைத் தழுவிவியதாகவும் அந்த உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்கு செய்த செலவின் பெறுமதி செலவு அணுகுமுறையைத் தழுவிவியதாகவும் கணிப்பிடப்படும்.

1வது அட்டவணை

உற்பத்தி மூலங்களின்படி மொ.உ.உ. வளர்ச்சியின் சராசரி


துறை	சராசரி வளர்ச்சி வேகம் (2002-2012)
வேளாண்மை	3.6
1. வேளாண்மை, விலங்கு வளர்ப்பு, காட்டுத் தொழில்	3.5
2. மீன்பிடித் தொழில்	7.3
கைத்தொழில்	7.0
3. சுரங்கமகழ்தலும் கல்லுடைத்தலும்	15.4
4. தயாரிப்பு	5.6
5. மின்வலு, எரிவாயு, நீர்	7.8
6. கட்டிடவாக்கம்	8.2
பணிகள்	6.8
7. மொத்த மற்றும் சில்லறை வியாபாரம்	6.4
8. சுற்றுலா விடுதிகளும் உணவகங்களும்	26.3
9. போக்குவரத்து மற்றும் தொடர்பூட்டல்	10.0
10. வங்கியியல், காப்புறுதி மற்றும் உண்மைச் சொத்து	7.6
11. வதிவிட உரிமை	1.1
12. அரசு பணிகள்	4.4
13. தனியார் பணிகள்	6.0
மொத்த உள்நாட்டு உற்பத்தி	6.4

மூலம்: தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்

தேசிய வெளியீட்டைக் கணிப்பீடுகின்ற உற்பத்தி அணுகுமுறை

இந்த அணுகுமுறையின்போது எந்த மூலத்திலிருந்து உற்பத்தி உருவாகியது என்பதை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரத்தை வேளாண்மை, கைத்தொழில் மற்றும் பணிகள் ஆகிய பிரதானமான மூன்று துறைகளாகவும் அந்த மூன்று துறைகளின் கீழ் மீண்டும் பதின்மூன்று துணைத் துறைகளாகவும் பிரித்து பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. அந்தத் துறைகள் ஒழுங்குவரிசைப்படி 1வது அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் இவ்வாறு பதின்மூன்று துணைத் துறைகளுக்கு சுருக்கிக் காட்டப்பட்ட போதிலும் அந்த துணைத் துறைகளும் மேலும் பல உப துறைகளை உள்ளடக்கியுள்ளன. கடந்த பல ஆண்டுகளினுள் அந்தத் துறைகளின் சராசரி வளர்ச்சி வேகமும் 1வது அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. அந்த வளர்ச்சி வேகத்தை ஆராய்கின்றபோது பணிகள் துறையின் உப துறைகளான சுற்றுலா விடுதிகள் மற்றும் உணவகங்கள், போக்குவரத்து மற்றும் தொடர்புட்டல் ஆகிய உப துறைகள் அதிக வேகத்துடன் வளர்ச்சியடைந்துள்ளமையைக் காணலாம். கைத்தொழில் துறையிலும் பல உப துறைகள் உயர் பெறுமதிகளை அறிக்கையிட்டுள்ளன. பொதுவாக அனைத்துத் துறைகளும் நேர்க்கணியப் பெறுமதியில் வளர்ச்சியடைந்துள்ளமையைக் காணலாம். பல ஆண்டுகளின் சராசரி வளர்ச்சி வேகம் எனப்படும் பொருளாதார வளர்ச்சியை உயர் மட்டத்தில் பேணிவருதல் எந்தவொரு பொருளாதாரத்தினதும் முக்கியமான குறிக்கோளாகும். வளர்ச்சி வேகம் உயர் மட்டத்தில் காணப்படுகின்றமை பொருளாதாரம் இரண்டு மடங்காவதற்கு எடுக்கின்ற காலம் குறைவடைவதற்கும் அதேபோன்று மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைவதற்கும் காரணமாயமையும்.

2 வது வரைபடம்






மூலம்: தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்
இலங்கை மத்திய வங்கி

உற்பத்தி அணுகுமுறையினுள் அந்தந்தப் பிரதானமான துறைகளின் ஒப்பீட்டுப் பங்களிப்பு கடந்த காலகட்டம் பூராவும் மாற்றமடைந்துள்ள விதமே 2வது வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. பொதுவாக ஆராய்கின்றபோது கடந்த ஐந்து தசாப்தம் முழுவதும் வேளாண்மைத் துறையின் ஒப்பீட்டு ரீதியிலான முக்கியத்துவம் படிப்படியாகக் குறைவடைந்து கைத்தொழில் மற்றும் பணிகள் துறைகளின் ஒப்பீட்டு முக்கியத்தும் அதிகரித்துள்ளமையைக் காணலாம். புதிய தொழில்நுட்பத்திற்கும் பொருளாதார முறையியல்களுக்கும் அமைய இலங்கையின் பொருளாதாரம் வடிவமையப்பெற்றுள்ளமையே இதன் கருத்தாகும். இவ்வாறான விரிவாக்கக் கட்டங்களின் பின்னர் பணிகள் துறையை முதன்மையாகக் கொண்ட பொருளாதார மாதிரிகளே பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்துள்ள அநேகமான நாடுகளின் அனுபவமாகவும் காணப்படுகின்றது.

3வது வரைபடம்

மொ.உ.உ.யில் உற்பத்தித் துறைகளின் ஒப்பீட்டளவிலான பங்களிப்பு



மூலம்: தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்
இலங்கை மத்திய வங்கி

கடந்த ஐந்து தசாப்தத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒருசில ஆண்டுகளில் மேலே குறிப்பிடப்பட்ட 13 உற்பத்தித் துறைகளின் (1வது அட்டவணையில் காட்டப்பட்டுள்ள இலக்கம் 1-13 வரை ஒழுங்கு வரிசையில் கவனிக்கவும்) ஒப்பீட்டளவிலான பங்களிப்பு மாற்றமடைந்துள்ள விதமே 3வது வரைபடத்தின் மூலம் காட்டப்பட்டுள்ளது. இதில் 1958 காலத்தில் மேலோங்கிக் காணப்படாத ஒருசில துறைகள் பிற்பட்ட காலத்தில், 1998, 2011 ஆகிய ஆண்டுகளில் மேலோங்கி காணப்பட்டதோடு மேலும் சில துறைத் துறைகளின் ஒப்பீட்டளவிலான முக்கியத்துவம் குறைந்துள்ள மையையும் காணலாம். உதாரணமாக உற்பத்திக் கைத்தொழில், போக்குவரத்து மற்றும் தொடர்பூட்டல், கட்டடவாக்கம், வங்கித் தொழில், காப்புறுதி, உண்மைச் சொத்துக்கள் வியாபாரம் ஆகிய துறைகள் அதிக பங்களிப்பை வழங்குகின்ற துறைகளாக மாறியுள்ளன.

தேசிய கணக்கீட்டு (உற்பத்தி அணுகுமுறைக்கு ஏற்படைய) எண்ணக்கரு

தேசிய கணக்கீட்டின்போது நாடொன்றில் உற்பத்தி செய்யப் படுகின்ற ஒட்டுமொத்த பண்டங்கள் மற்றும் பணிகள் தொகையின் பெறுமதி கணிப்பிடப்படுமென மேலே கலந்துரையாடினோம். பண்டங்கள் மற்றும் பணிகள் உற்பத்தியில் ஈடுபடுகின்ற அலகுகள் தொடர்பில் தொகைமதிப்பு அல்லது மாதிரித் தரவுகள், மதிப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் பெறப்படுகின்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்படி கணிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வேளாண்மை, கைத்தொழில் மற்றும் பணிகள் ஆகிய மூன்று துறைகளின் கூட்டப்பட்ட பெறுமதி மொத்த உள்நாட்டு உற்பத்தியாக (மொ.உ.உ.) குறிப்பிடப்படும். மொ.உ.உ. என்பது குறிப்பிட்டதொரு நிலப் பரப்பினுள் குறிப்பிட்டதொரு காலகட்டத்திற்குரிய பண்டங்கள் மற்றும் பணிகள் தொகையின் பெறுமதியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியினுள் மூலதனத் தேய்மானமும் உள்ளடங்குகின்றது. மூலதனத் தேய்மானம் என்பதன் மூலம், தேய்வடைகின்ற மூலதனச் சொத்துக்களை மீள்தாழ்க்கும் பொருட்டு நடைபெறுகின்ற ஒதுக்கீடுகளே கருதப்படுகின்றன. இதைத் தவிர சந்தை விலையின்படி நடைபெறுகின்ற ஒரு மதிப்பீடாதலால் தேறிய மறைமுக வரியும் உள்ளடங்கும். தேறிய மறைமுக வரி என்பது வரி வருமானத்திலிருந்து மானியம் நீக்கப்பட்ட பெறுமதியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மேற்படி ஒட்டுமொத்த பெறுமதியினுள் குறிப்பிட்டதொரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பௌதீக ரீதியில் காணப்படுகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் கூட்டுத்தொகையும் அந்தப் பண்டங்கள் மற்றும் பணிகளின் விலைகளிலான மாற்றமும் எடுத்துக்காட்டப்படும். பண்டங்கள் மற்றும் பணிகள் தொகையின் மேற்படி பெறுமதியிலிருந்து விலைகளில் ஏற்பட்ட மாற்றத்தை நீக்குவதன் மூலம் குறிப்பிட்டதொரு ஆண்டில் உண்மையாகவே பண்டங்கள் மற்றும் பணிகள் தொகையில் நடைபெற்றுள்ள மாற்றத்தை அளவிட இயலுமாயிருக்கும். இதன் பொருட்டு நிலையான விலையில் மொ.உ.உ. கணிப்பிடப்படும். குறிப்பிட்டதொரு தெரிவு செய்யப்பட்ட அடிப்படை ஆண்டில் காணப்பட்ட விலைகளுக்கு ஏற்புடையதாக கவனத்திற் கொள்ளப்படுகின்ற ஆண்டின் மொ.உ.உ.யை

மதிப்பீடுதலே இதன்போது நடைபெறுகின்றது. அதாவது அடிப்படை ஆண்டின் விலையில் கவனத்திற் கொள்ளப்படுகின்ற ஆண்டின் பண்டங்கள் மற்றும் பணிகள் தொகையின் பெறுமதி மதிப்பிடப்படும். அப்போது அடிப்படை ஆண்டின் விலையிலும் (நிலையான விலையில்) மற்றும் நடைமுறை ஆண்டின் விலையிலும் (நடைமுறை விலையில்) ஆகிய இரண்டு விலைகளிலும் கணிப்பிடப்பட்ட மொ.உ.உ. வீதத்தின் மூலம் விலைகளின் மாற்றம் எடுத்துக்காட்டப்படும். மேற்படி விலைகளின் மாற்றத்தின் ஊடாக கவனத்திற் கொள்ளப்படுகின்ற ஆண்டின் ஒட்டுமொத்த விலை மட்டத்தின் மாற்றம் எனப்படும் பணவீக்க அளவீடொன்று உருவாகும். இவ்வாறு மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்படுகின்ற விலை மட்டத்தின் மாற்றமானது மறைமுக விலைச் சுட்டெண், மொ.உ.உ. மதிப்பிறக்கம், மொ.உ.உ. ஏற்றப்பட்ட விலைச் சுட்டெண் ஆகிய பெயர்களில் குறிப்பிடப்படும். இது ஒட்டுமொத்தப் பண்டங்கள் மற்றும் பணிகள் தொகையின் விலை மட்டம் எந்த அளவில் மாற்றமடைந்துள்ளது என்பதைக் காட்டுகின்ற அளவீடாகவும் பயன்படுத்தப்படும். நிலையான விலையில் கணிப்பிடப்பட்ட மொ.உ.உ. எனப்படுகின்ற ஒட்டுமொத்த பண்டங்கள் மற்றும் பணிகள் தொகை குறிப்பிட்டத்தக்கதொரு காலம் தொடர்ந்து வளர்ச்சியடைகின்ற நிலைமைக்கு பொருளாதார வளர்ச்சி என வரைவிலக்கணமளிக்கப்படுகிறது. குறிப்பிட்டதொரு நாட்டில் காணப்படுகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் அளவு அதிகரித்தலானது அந்நாட்டின் மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்ற பிரதானமானதொரு காரணியாகும்.

இதுவரை கலந்துரையாடப்பட்ட மொ.உ.உ.க்கு மேலதிகமாக மொத்த தேசிய உற்பத்தி (மொ.தே.உ.) என மேலுமொரு எண்ணக் கருவும் பொருள் கொள்ளப்படுகின்றது. உள்நாட்டு உற்பத்தியின் போது ஒரு நாட்டின் நிலப் பரப்பினுள் உற்பத்தி செய்யப்படுகின்ற உற்பத்திகள் கவனத்திற் கொள்ளப்பட்ட போதிலும் தேசிய உற்பத்தியின்போது நாட்டில் வதிவுடையோருக்குச் சொந்தமான வளங்களிலிருந்து உருவாகிய உற்பத்தி கவனத்திற்கொள்ளப்படும். வதிவுடையவர்கள் எந்தவொரு நிலப்பரப்பிலும் வசித்து தமக்குச் சொந்தமான வளங்களிலிருந்து உருவாகின்றதொரு உற்பத்தி இருக்குமாயின் அது தேசிய உற்பத்தியில் சேர்த்துக்கொள்ளப்படும். மறுபுறம், வதிவற்றோர்களால் உருவாக்கப்படுகின்ற உற்பத்தியின் பெறுமதி நீக்கப்படும். இதில் நடைமுறைச்சாத்தியமான விதத்தில் மொ.தே.உ.யைக் கணிப்பிடுவதற்கு உள்நாட்டு உற்பத்திக்கு வெளிநாட்டுத் தேறிய காரணி வருமானம் சீர்செய்யப்படும். வெளிநாட்டு தேறிய காரணி வருமானத்தினுள் உள்ளடங்குவது வெளிநாட்டுக் காரணிப் பெறுகைகளிலிருந்து காரணிக் கொடுப் பனவுகள் நீக்கப்படுகின்றபோது கிடைக்கின்ற பெறுமதியாகும். வெளிநாடுகளில் உழைப்பை வழங்குவதன் மூலம் ஈட்டப்படுகின்ற வருமானமும் தேசிய கணக்குகளிலிருந்து நீக்கப்படும் என்பதும் இங்கே கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய மேலுமொரு விடயமாகும். அதற்கான காரணம், வெளிநாட்டுச் செலாவணிக் கட்டுப்பாட்டுக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் அத்தகைய உழைப்போர் வதிவற்றோராகக் கருதப்படுவதனாலாகும். தேசிய உற்பத்தியின் ஒரு பகுதியாகக் கருதப்படாத போதிலும் வெளி நாட்டுச் செலாவணி உட்பாய்ச்சப்படுகின்ற பிரதானமானதொரு

மூலமாக வெளிநாட்டுப் பண அனுப்பல்கள் பொருளாதாரத்தில் முக்கியமானதொரு வகிபாகத்தைப் பிரதிபலிக்கின்றது. அநேகமாக வெளிநாடுகளில் காரணிகளை ஈடுபடுத்துவதன் மூலம் பெறுகின்ற வருமானத்தை விட நாட்டிலிருந்து வெளிப்பாய்ச்சப்படுகின்ற கொடுப்பனவுகள் அதிகரிப்பதனால் மொ.தே.உ.யை விட மொ.உ.உ. உயர் மட்டத்தில் நிலவுகின்ற சந்தர்ப்பத்தைக் காணலாம். (இங்கு மொ.தே.உ./மொ.உ.உ.யிலிருந்து மூலதனத் தேய்மானத்தை நீக்குகின்றபோது தேறிய மொ.தே.உ./ மொ.உ.உ. கிடைக்கின்ற விதத்தையும் வர்த்தக விலையில் கணிப்பிடப்பட்ட மொ.தே.உ./ மொ.உ.உ.யிலிருந்து தேறிய மறைமுக வரியை நீக்குகின்றபோது காரணி விலையில் மொ.தே.உ./ மொ.உ.உ.யை கணிப்பிடலாம் என்பதையும் விளங்கிக்கொள்ளல் வேண்டும்.)

சாராம்சம்

தேசிய கணக்கீட்டை பற்றி அறிமுகப்படுத்துதலும் அதனுடன் தொடர்புடைய உற்பத்தி அணுகுமுறை பற்றிய கோட்பாட்டு ரீதியிலான விடயங்களை நடைமுறைத் தரவுகளுடன் சமர்ப்பித்தலுமே இக் கட்டுரையின் நோக்கமாகும். தேசிய கணக்கீடு பரந்ததொரு விடயமாகும் என்பதைப் போன்றே மிக முக்கியமான பொருளியல் கோட்பாடொன்றுமாகும். அன்றாடக் கலந்துரையாடல் களின்போது சாதாரண மக்கள் தொடக்கம் கொள்கை வகுப்போர் வரை அனைவரும் பயன்படுத்துகின்ற எண்ணக்கருக்கள் தொடர்பான சுருக்கமானதொரு அறிமுகம் அதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம், தொலைதூரக் கிராமங்களில் உற்பத்தித் தொழிற்பாடுகளில் ஈடுபடுகின்ற கமக்காரர், மீனவர்கள் தொடக்கம் தேசிய அல்லது பன்னாட்டுப் பணிகளில் ஈடுபடுகின்ற பாரிய அளவிலான தொழில்முயற்சியாளர்கள் வரை அனைவரினதும் கூட்டுமுயற்சியிலான உற்பத்தியின் பெறுமதி வெளிக்காட்டப்படுகின்றதென்பது இங்கு முக்கியமான விடயமாக காணப்படுகின்றது. இதற்கமைய குறிப்பிட்டதொரு ஆண்டின் மொ.உ.உ. முன்னைய ஆண்டுக்கு ஒப்பீட்டளவில் அதிகரித்தலானது

அனைவரும் மென்மேலும் வினைத்திறனுடனும் விளைவுத்தாக்கம் மிக்க விதத்திலும் உற்பத்தித் தொழிற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுக்கின்ற சுட்டெண்ணாகும். உலகில் அபிவிருத்தியடைந்த மட்டத்தை அடைந்துள்ள அல்லது மொ.உ.உ.யை உயர் பெறுமதியில் வளர்ச்சியடையச் செய்துள்ள நாடுகள் மேற்படி கூட்டுமுயற்சி பற்றிய உரிய புரிந்துணர்வுடன் ஒவ்வொரு நபரும் தமது பங்களிப்பை உயர்ந்தபட்சம் வழங்கியுள்ளதன் ஊடாகவே முன்னணிக்கு வந்துள்ளன. ஆதலால் மொ.உ.உ. என்பது தனித் தனி நபர்கள் அனைவருக்கும் வெவ்வேறாக உரித்தாயுள்ளதைப் போன்றே பொதுவாக அனைவருக்கும் ஒரேநேரத்தில் உரித்தாகின்ற அனைத்தையும் பிரதிபலிக்கின்றதாகும் என்பதும் ஒவ்வொருவரினதும் மனப்பாங்குகளும் செயற்பாடுகளும் இதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெளிவாகின்றது.

எதிர்வரும் கட்டுரைகளில் தேசிய கணக்கீடு தொடர்பான செலவு மற்றும் வருமான அணுகுமுறையைப் போன்றே தேசிய கணக்கீட்டின் முக்கியத்துவம் மற்றும் வரையறைகள், பயன்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்படும். ■

உசாத்துணை நூல்கள்:

1. Mankiw Glory N. 2007 Principles of Economics, 4th edition, Thomson South-Western (Printed in India)
2. திலகரத்ன சிறிசேன, 1996, பொருளியல் அடிப்படை, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், கொழும்பு.
3. பொருளியல் அணுகுமுறை தொகுதி 1, பேராசிரியர் டி. அத்தபத்து
4. ஆண்டறிக்கை, இலங்கை மத்திய வங்கி
5. தரவு மூலங்கள் - இலங்கை மத்திய வங்கி, தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்.

முதலீட்டை ஊக்குவிக்கின்றதான

புதிய செலாவணிக் கட்டுப்பாட்டுக் கொள்கை

டபிள்யூ.ஜி.ஏ.சி. த சீல்வா

உதவி செலாவணிக் கட்டுப்பாட்டாளர், செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்

இலங்கையில் செலாவணிக் கட்டுப்பாட்டின் படிப்படியான வளர்ச்சி

தற்கால செலாவணிக் கட்டுப்பாட்டின் ஆரம்பமானது 1944 ஆம் ஆண்டு போன்றதொரு நீண்ட காலத்திற்கு முன்னரே நடைபெற்றது. அதுவரை அநேகமான நாடுகளுக்கு மத்தியில் காணப்பட்ட சுதந்திர வர்த்தக முறை இரண்டாம் உலக மகாயுத்தத்தைத் தொடர்ந்து பல மாற்றங்களுக்கு உள்ளாகியது. தமது பொருளாதார உறுதிப்பாட்டை உறுதிசெய்துகொள்ளும் பொருட்டு தமக்குச் சொந்தமாபிருந்த வெளிநாட்டு ஒதுக்குகளைப் பாதுகாக்கும் முகமாக அநேகமான நாடுகள் செலாவணிக் கட்டுப்பாட்டின் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு இலங்கையும் அதில் உள்ளடங்கும். இலங்கையில் செலாவணிக் கட்டுப்பாடு தொடர்பான சட்டம் 1953 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இதற்கிணங்க செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் காணப்படுகின்ற சட்டவிதிகளை அமுலாக்குகின்ற அதிகாரம் இலங்கை மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்வரும் விடயங்கள் தொடர்பான சட்டவிதிகள் இச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

- வதிவுடையோர் வெளிநாடுகளில் மேற்கொள்கின்ற முதலீடுகளும் வதிவற்றோர் உள்நாட்டில் மேற்கொள்கின்ற முதலீடுகளும்
- வதிவுடையோர் வெளிநாடுகளிலிருந்து பெறுகின்ற கடன்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு வழங்குகின்ற கடன்கள்
- இறக்குமதி ஏற்றுமதி தொடர்பிலான வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல்கள்
- வதிவுடையோர் வெளிநாடுகளிலும் வதிவற்றோர் உள்நாட்டிலும் பேணிவருகின்ற கணக்குகள்
- உள்நாட்டுச் சந்தையில் மேற்கொள்ளப்படுகின்ற வெளிநாட்டு நாணயக் கொள்வனவு மற்றும் விற்பனை
- புலம்பெயர்ந்தோர் ஆதனங்கள் மற்றும் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் பெற்ற பணத்தை வெளி நாடுகளுக்கு எடுத்துச் செல்லல்
- சட்டத்தை மீறுகின்றபோது அதற்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளல்

இக் கட்டுரையில் முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற செலாவணிக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் தொடர்பில் கலந்துரை

யாடுவதால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள முதல் இரண்டு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து செலாவணிக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளல் பொருளியல் கோட்பாடுகளின் பிரகாரம் ஒரு நாட்டின் அபிவிருத்தியிலும் உலகமயமாக்கலிலும் பாதகமான விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது உள்நாட்டுச் சந்தையை வெளிநாட்டுத் தொழில்நுட்பம், பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு திறந்துவிடுவதற்கான இயலுமையை குறைக்குமென்பதோடு உள்நாட்டுச் சந்தையின் உலகளாவிய விடயங்களையும் பாதிக்கும். பொருளியல் கோட்பாடுகளின் பிரகாரம் உலக மற்றும் உள்நாட்டுச் சந்தையில் திறந்த பொருளாதாரம் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கமைய செலாவணிக் கட்டுப்பாட்டைத் தளர்த்துகின்ற தேவை கடுமையாக ஏற்பட்டதோடு 1970 ஆம் தசாப்தத்தின் இறுதிப் பகுதியில் இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிணங்க 1977 ஆம் ஆண்டில் திறந்த பொருளாதார எண்ணக்கரு இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோடு, இதற்கமைய அதுவரை காணப்பட்ட இறக்குமதி ஏற்றுமதி ஒழுங்குவிதிகளைத் தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1993 வரை படிப்படியாக வளர்ச்சியடைந்த மேற்படி தளர்த்தும் கொள்கையானது 1994 ஆம் ஆண்டில் நடைமுறைக் கணக்குக் கொடுக்கல் வாங்கல்களை முழுமையாகத் தளர்த்துதல் வரை வளர்ச்சியடைந்தது.

ஆயினும், ஏனைய அநேகமாக தோற்றம்பெற்று வருகின்ற சந்தைப் பொருளாதாரங்கள் போன்று, இலங்கையிலும் மூலதனக் கணக்குகள் தொடர்பிலான செலாவணிக் கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகளைத் தளர்த்தல் மந்தகதியில் நடைபெற்றது. மூலதனக் கணக்கு ஒழுங்குவிதிகளைத் தளர்த்துவதற்கு நேரொத்ததாக நீண்ட கால பொருளாதார அபிவிருத்தியை அடையப் பெறுதல் தற்காலத்தில் பொருளாதார கொள்கை வகுப்போர் எதிர்நோக்குகின்ற பாரிய சவாலாகக் காணப்படுகின்றது. இலங்கையில் தற்போது ஓரளவுக்கு மூலதனக் கணக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேற்படி தளர்த்தல் கொள்கையின் ஊடாக, வெளிநாட்டு முதலீடுகள் இந்நாட்டிற்குக் கிடைக்கின்ற போக்கில் தெளிவான வளர்ச்சியைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற வெளிநாட்டு முதலீடுகளை பிரதானமாக இரண்டு தொகுதிகளின் கீழ் வகைப்படுத்தலாம்.

- வெளிநாட்டு நேரடி முதலீடு (Foreign Direct Investment)
- வெளிநாட்டு மூலதனத் தொகுதி (Foreign Portfolio Investment)

வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது யாது?

வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது ஒரு நாட்டின் ஆளொருவர் அல்லது ஒரு கம்பனி வேறொரு நாட்டின் உற்பத்திச் செயற்பாட்டினுள் மேற்கொள்கின்ற நேரடியான முதலீடாகும். இதில் புதிய உற்பத்தி நிறுவனமொன்றை ஆரம்பித்தல் அல்லது அப்போதைக்குள்ள நிறுவனமொன்றைக் கொள்வனவு செய்தல் அல்லது விஸ்தரித்தலைக் குறிப்பிடலாம். வெளிநாட்டு நேரடி முதலீடொன்றில் முதலீட்டாளர்கள் ஈடுபடுவதற்கு ஏதுவாயமைக்கின்ற பிரதானமான காரணங்களாக பின்வரும் விடயங்களைக் குறிப்பிடலாம்.

- வரிச் சலுகை
- குறைந்த உழைப்புச் செலவினம்
- மூலப்பொருட்களைப் பெறுவதிலுள்ள வசதி
- வளங்களின் தாராளத்தன்மை
- தளர்த்தப்பட்ட அரசு கொள்கைகள்
- சமூக மற்றும் பொருளாதார காரணிகள்

வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ள நாட்டிற்குக் கிடைக்கின்ற பிரதிபலன்களாக பின்வரும் விடயங்களைக் குறிப்பிடலாம்.


- தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படல்
- தொழில்நுட்ப அறிவு
- ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அறிவு
- உற்பத்தி விளைவுத்திறனில் வளர்ச்சி
- சந்தைப் போட்டிநிலை
- நிலையான சொத்துக்கள் உருவாக்கப்படல்
- வாழ்க்கைத் தரம் உயர்வடைதல்

முதலீட்டுத் தொகுதியினுள் மேற்கொள்ளப்படுகின்ற முதலீடு என்பது யாது?

வெளிநாட்டு முதலீட்டுத் தொகுதி என்பது ஒரு நாட்டின் ஆளொருவர் அல்லது கம்பனியொன்று வேறொரு நாட்டில் மேற்கொள்கின்ற முதலீடாகும் என்பதோடு அத்தகைய முதலீடுகள் பல்வேறான பிணையத் தொகுதிகளில் அதாவது, பங்குகள், திறைசேரி உண்டியல், திறைசேரி முறிகள், கூறு நம்பிக்கைகள், தொகுதிக் கடன்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும். முதலீட்டுத் தொகுதியில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளருக்கு குறுகிய கால ரீதியிலும் வட்டி வருமானம் மற்றும் இலாபங்களைப் பெறுவதற்கு இயலுமாயுள்ளதோடு முதலீட்டிலுள்ள இடநேர்வு குறைவாயுள்ளமை இத்தகைய முதலீடுகளில் ஈடுபடுவதற்கு காரணமாயமைந்துள்ளது. இதில் குறுகிய கால ரீதியில் நாட்டினுள் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சப்படும் என்பதோடு, அதன் மூலம் இலங்கையின் தொழில்முயற்சியாளர்களுக்கு தமது நிதி ரீதியிலான தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.

வரைபடம் 1:

இலங்கைக்கு கிடைத்த தேரிய வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் தேரிய முதலீட்டுத் தொகுதி பெறுமதிகள்



வெளிநாட்டு நேரடி முதலீடு [Solid Bar] முதலீட்டுத் தொகுதி [Hatched Bar]

மூலம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை, 2008-2011

மேலேயுள்ள வரைபடத்தின் பிரகாரம், 2011 ஆம் ஆண்டில் இந்நாட்டுக்கு கிடைத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் துரித வளர்ச்சியைக் காணலாம். இதனை 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகின்றபோது 106% வளர்ச்சியாகும். ஆயினும், 2009 முதல் 2011 வரையிலான கால கட்டத்தினுள் முதலீட்டுத் தொகுதிகளிலான முதலீடுகளின் பொருட்டு நாட்டின் உள்வந்த பண அனுப்பல்களின் தேரிய பெறுமதி எதிர்க்கணியப் பெறுமதியாகக் காணப்பட்டது. நாட்டின் உள்வந்த பண அனுப்பல்களை விட அந்த முதலீடுகளின் காரணமாக ஏற்பட்ட எதிர்மாறான பண அனுப்பல்கள் அதாவது, முதலீடுகளை விற்பனை செய்ததன் மூலமும் ஒப்படைத்ததன் மூலமும் பெறப்பட்ட பணம், முதலீடுகளிலிருந்து பெறப்பட்ட இலாபம், வட்டி மற்றும் பங்கிலாபம் ஆகியவற்றின் பெறுமதி அதிகமாயிருந்தமையே அதற்கான காரணமாயிருந்தது.

இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளின் இன்றைய நிலை

வெளிநாட்டவர்கள் இலங்கையினுள் மேற்கொள்கின்ற முதலீடுகள்

படிப்படியாக தளர்த்தப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு ஒழுங்கு விதிகள் தற்போது விரிவான விதத்தில் தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கமைய தற்போது வெளிநாட்டவர்களுக்கு இலங்கையினுள் பின்வரும் தொகுதிகளின் கீழ் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது.

♦ பங்குகள்

ஏதேனுமொரு நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட நிதியத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட பிரதேச நிதியத்திற்கு, இலங்கைக்கு வெளியே கூட்டிணைக்கப்பட்டுள்ள மற்றும் இலங்கைக்கு வெளியே வசிக்கின்ற ஆட்களுக்கு ஏதேனுமொரு கம்பனியின் வழங்கப்பட்ட மூலதனத்தில் 100% வரையிலான கம்பனிப் பங்குகளை வழங்குவதற்கும்

ஒப்படைப்பதற்கும் பின்வரும் வரையறைகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1. பின்வரும் தொகுதிகளுக்குரிய தொழில்முயற்சிகளில் ஈடுபடுகின்ற அல்லது ஈடுபடுவதற்கு உத்தேசிக்கின்ற கம்பனியொன்றின் பங்குகளை வழங்குவதற்கு அல்லது ஒப்படைப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
 - i. பணம் கடன் கொடுத்தல்
 - ii. அடகு பிடித்தல்
 - iii. அமெரிக்க டொலர் ஒரு மில்லியனுக்குக் குறைவான மூலதனத்தைக் கொண்ட சில்லறை வர்த்தகம்
 - iv. கரையோர மீன்பிடித் தொழில்
 - v. பாதுகாப்பு முகாமைத்துவம், மதிப்பீடு செய்தல் மற்றும் தனிநபர்களுக்கு அல்லது தனியார் கம்பனிகளுக்கு மதியுரைகளை வழங்குதல் உள்ளிட்ட பாதுகாப்புச் சேவைகளை வழங்குதல்
2. பின்வரும் தொகுதிகளுக்குரிய தொழில்முயற்சிகளில் ஈடுபடுகின்ற அல்லது ஈடுபடுவதற்கு உத்தேசிக்கின்ற கம்பனியொன்றின் பங்குகள் தொடர்பில், அக்கம்பனியின் வழங்கப்பட்ட மூலதனத்தில் 40% வரை மட்டும் வழங்குவதற்கு அல்லது ஒப்படைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 - i. இலங்கையின் ஏற்றுமதிகள் பன்னாட்டு ரீதியில் தீர்மானிக்கப்பட்ட பங்கு மட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் பண்டங்களை உற்பத்தி செய்தல்
 - ii. தேயிலை, இறப்பர், தெங்கு, கொக்கோவா, நெல், சீனி, வாசனைத் திரவியங்களை பயிரிடல் மற்றும் ஆரம்ப நிலையில் தயாரித்தல்
 - iii. சுரங்கம் அகழ்தல் மற்றும் மீண்டும் புதுப்பிக்க முடியாத தேசிய வளங்களை ஆரம்ப நிலையில் தயாரித்தல்
 - iv. உள்நாட்டு வெட்டு மரங்களைப் பயன்படுத்துகின்ற வெட்டு மரங்களை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்கள்
 - v. மீன்பிடித் தொழில் (ஆழ் கடலில் மீன் பிடித்தல்)
 - vi. பொதுசன தொடர்பாடல்
 - vii. கல்வி
 - viii. பண்டங்களை ஏற்றிச் செல்லல்
 - ix. சுற்றுலா உப முகவர் நிறுவனங்கள்
 - x. கப்பல் உப முகவர் நிறுவனங்கள்
3. பின்வரும் தொகுதிகளுக்குரிய தொழில்முயற்சிகளில் ஈடுபடுகின்ற அல்லது ஈடுபடுவதற்கு உத்தேசிக்கின்ற கம்பனியொன்றின் பங்குகள் தொடர்பில், அக்கம்பனியின் வழங்கப்பட்ட மூலதனத்தில் சதவீதமொன்றை மாத்திரம் வழங்குவதற்கு அல்லது ஒப்படைப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதோடு அத்தகைய சதவீதமானது இலங்கை அரசாங்கத்தினால் அல்லது அத்தகைய தொழில்முயற்சி தொடர்பில் வெளிநாட்டு முதலீடுகளை அங்கீகரிப்பதற்காகத் தாபிக்கப்பட்டுள்ள ஏதேனும் மொரு அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
 - i. விமானப் போக்குவரத்துப் பணிகள்

ii. கரையோர கப்பல் பணிகள்

- iii. 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கைத்தொழில் தொழில்முயற்சிகள், அதாவது,
 - a. யுத்த உபகரணங்கள், வெடி மருந்து, வெடிபொருட்கள், இராணுவ வாகனங்கள் மற்றும் உபகரணங்கள், விமானங்கள் மற்றும் ஏனைய இராணுவ உலோகப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற ஏதேனும் கைத்தொழில்.
 - b. நச்சுப் பொருட்கள், மயக்க மருந்து, மதுசாரம், அபாய கரமான ஓளடதங்கள் மற்றும் நச்சு ஆபத்தைக் கொண்ட அல்லது காசினோஜெனிக் பொருட்களை உற்பத்தி செய்கின்ற ஏதேனும் கைத்தொழில்.
 - c. நாணயம், நாணயக் குத்திகள் அல்லது பாதுகாப்பு ஆவணங்களை உற்பத்தி செய்கின்ற ஏதேனும் கைத்தொழில்
 - iv. பாரிய அளவில் இயந்திரத்தைப் பயன்படுத்தி இரத்தினக்கல் அகழ்தல்
 - v. லொத்தர்.
- ◆ திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள்

உள்நாட்டு நிதியங்கள், பிரதேச நிதியங்கள் அல்லது பரஸ்பர நிதியங்கள் போன்ற வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், இலங்கைக்கு வெளியே தாபிக்கப்பட்ட கூட்டிணைக்கப்பட்ட நிறுவனங்கள், இலங்கையினுள் அல்லது இலங்கைக்கு வெளியே வதிவுடையோர்களான வெளிநாடுகளின் பிரசைகள், வதிவற்ற இலங்கைப் பிரசைகள் மற்றும் உள்வரும் பண அனுப்பல்களைப் பெறுகின்ற இரட்டைப் பிரசைகளுக்கு முதலீடை மற்றும் இரண்டாம்நிலைச் சந்தைகளின் ஊடாக திறைசேரி முறிகளையும் திறைசேரி உண்டியல்களையும் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு அத்தகைய அனைத்து முதலீடுகளினதும் கூட்டுத்தொகை அப்போதைக்குள்ள திறைசேரி முறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்களின் மொத்தப் பெறுமதியில் 12.5% ஐ விஞ்சாதிருத்தல் வேண்டும்.

◆ கூறு நம்பிக்கைகள்

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு, இலங்கைக்கு வெளியே கூட்டிணைக்கப்பட்டுள்ள கம்பனிகளுக்கு மற்றும் வதிவற்றோர்களான பிரசைகளுக்கு (வதிவற்ற இலங்கைப் பிரசைகள் உள்ளடங்கலாக) திருத்தப்பட்டவாறான 1987 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை பிணையங்கள் மற்றும் செலாவணி ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமப்பத்திர மொன்றின் மீது செயற்படுகின்ற கூறு நம்பிக்கையொன்றின் கூறுகளை வழங்குவதற்கும் ஒப்படைப்பதற்கும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

◆ தொகுதிக் கடன்கள்

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு, இலங்கைக்கு வெளியே கூட்டிணைக்கப்பட்டுள்ள கம்பனிகளுக்கு மற்றும்

வதிவற்றோர்களான பிரசைகளுக்கு (வதிவற்ற இலங்கைப் பிரசைகள் உள்ளடங்கலாக) 1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டத்தின் பிரகாரம் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்முயற்சி நிறுவனமொன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள கம்பனியொன்றில் இலங்கை ரூபாக்களில் குறித்துரைக்கப்பட்டுள்ள மாற்றத்தக்க அல்லது மாற்றத்தக்கதல்லாத, செலுத்தி விடுவிக்கத்தக்க அல்லது செலுத்தி விடுவிக்கத்தக்கதல்லாத தொகுதிக் கடன்களை வழங்குவதற்கும் ஒப்படைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்படி அனைத்துத் தொகுதிக் கடன்களும் கொழும்புப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருத்தல் வேண்டும். மேற்படி முதலீடுகளை மேலும் இலகுவடுத்தும் பொருட்டு மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளின் கீழ் முதலீடு செய்கின்றபோது வெவ்வேறாகப் பேணிவர வேண்டியதாயிருந்த கணக்குகள் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டு 2010 மார்ச் 11 ஆம் திகதி முதல் பிணையங்கள் முதலீட்டுக் கணக்கு என்ற தனியொரு கணக்கின் ஊடாக முதலீடு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேற்படி கணக்கை வெளிநாட்டு முதலீட்டாளரின் பெயரில் இலங்கையின் எந்தவொரு வர்த்தக வங்கியிலும் திறக்க முடியுமாயுள்ளது. இதில் முதலீட்டின் ஊடாகக் கிடைக்கின்ற அனைத்து பிரதிபலன்களையும் எவ்விதத் தடைகளமின்றி மேற்படி கணக்கின் ஊடாக தமது நாட்டுக்கு எடுத்துச் செல்கின்ற வாய்ப்பு முதலீட்டாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி வழிமுறையின் ஊடாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கு முயற்சி எடுக்கப்படுவதோடு, அதன் மூலம் இந்நாட்டினுள் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.

1வது அட்டவணை

பிணையங்கள் முதலீட்டுக் கணக்கின் ஊடாக இலங்கைக்கு பண அனுப்பல் செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள்

2009-2012

இலங்கை ரூபா மில்லியன்

	உள்வந்த பண அனுப்பல்	வெளிச்சென்ற பண அனுப்பல்	தேறிய பண அனுப்பல்
2009	214,442	84,421	130,021
2010	215,913	164,107	51,806
2011	138,248	124,203	14,045
2012*	167,696	100,661	67,035

2012* ஜூன் வரை

மூலம்: செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்,

இலங்கை மத்திய வங்கி

2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகின்றபோது, 2011 ஆம் ஆண்டினுள் உள்வந்த பண அனுப்பல்கள் 36% வீழ்ச்சியைக் காட்டுகின்றது. ஆயினும் 2012 ஆம் ஆண்டின் முன்னரைப் பகுதியினுள் மீண்டும் உள்வந்த பண அனுப்பல்கள் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகின்றன. இது 2011 ஆம்

ஆண்டின் முன்னரைப் பகுதியை விட 66.6% அதிகரிப்பாகும். அதேபோன்று 2012 இன் முன்னரைப் பகுதியினுள் வெளிச் செல்லும் பண அனுப்பல்களில் குறைவு ஏற்பட்டுள்ளதோடு இது 2011 ஆம் ஆண்டின் முன்னரைப் பகுதிக்கு ஒப்பீட்டளவில் 10.9% குறைவாகும். இதற்கிணங்க, 2012 முன்னரைப் பகுதியினுள் மாத்திரம் பிணையங்கள் முதலீட்டுக் கணக்கின் ஊடாக இந்நாட்டிற்கு உட்பாய்ச்சப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் தேறிய பண அனுப்பல்கள் துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளதோடு இது 2011 ஆம் ஆண்டின் முன்னரைப் பகுதியுடன் ஒப்பிடப்படுகின்றபோது 983% வளர்ச்சியாகும்.

2010 முதல் 2012 ஜூன் வரையிலான கால வீச்சிடையினுள் இந்நாட்டிற்கு உட்பாய்ச்சப்பட்ட முதலீடுகளைக் கவனத்திற் கொள்கின்றபோது 2012 மார்ச் மாதத்தில் நாட்டினுள் உட்பாய்ச்சப்பட்ட பண அனுப்பல்கள் உயர்ந்தபட்ச பெறுமதியைக் கொண்டுள்ளன. இது ரூபா 55.88 பில்லியனாகும். எவ்வாறாயினும் மேற்படி மாதத்தினுள் வெளிச் சென்ற பண அனுப்பல்களின் பெறுமதியும் உயர் பெறுமதியைக் கொண்டுள்ளதால் தேறிய பண அனுப்பல்களின் பெறுமதியில் மிக உயர் வளர்ச்சி ஏற்படவில்லை என்பதோடு மேற்படி கால கட்டத்தினுள் உயர்ந்தபட்ச தேறிய பண அனுப்பல் 2012 சனவரி மாதத்தினுள்ளேயே அறிக்கையிடப்பட்டுள்ளது.


ஒவ்வொரு தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகளை ஒப்பிடுகின்றபோது 2012 மார்ச் மாதத்தினுள் பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட பங்குகளிலான முதலீடுகள் துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளமையைக் காட்டுகின்றது. இது இலங்கை ரூபா 24.01 பில்லியனாகும். அதேபோன்று 2012 பெப்ரவரி மாதத்தில் திறைசேரி முறிகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளில் துரித வளர்ச்சியைக் காட்டியுள்ளதோடு இது இலங்கை ரூபா 23.24 பில்லியனாகும்.

இதைத் தவிர 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் வெளிநாட்டுக் கம்பனியொன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கைக்கு வெளியே கூட்டிணைக்கப்பட்டதான கம்பனியொன்றுக்கு இலங்கையினுள் தொழில்முயற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு பங்குகளில் முதலீடு செய்வதற்கு சமந்திரமாக முதலீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில், இலங்கையினுள் தாபிக்கப்பட்டுள்ள தொழில்முயற்சி நிறுவனமொன்றின் ஊடாக தொழில்முயற்சி அலுவல்களைப் பொறுப்பேற்றல் அல்லது கொண்டுநடத்தும் பொருட்டு கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டுக் கம்பனியொன்று இலங்கையின் வர்த்தக வங்கியொன்றில் ஆரம்பித்துள்ள “உள்வரும் முதலீட்டுக் கணக்கு (IIA)” எனப்படும் ரூபாய்க் கணக்கின் ஊடாக குறைந்தபட்சம் அமெரிக்க டொலர் 200,000 அல்லது அதற்குச் சமமானதொரு தொகையிலான அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணய வகையொன்றின் மூலம் முதலீடு செய்தல் வேண்டும்.

2வது வரைபடம்

பிணையங்கள் முதலீட்டுக் கணக்கின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பண அனுப்பல்களின் மாதாந்த அசைவு 2010 - 2012



— உள்வந்த பண அனுப்பல் — வெளிச்சென்ற பண அனுப்பல் - - - தேறிய பண அனுப்பல்

இதைத் தவிர இணைப்பு அலுவலகம், முகவர் அலுவலகம், பிரதேச அலுவலகம் அல்லது அதற்கு சமமான வேறு அலுவலகங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்ற, குறித்த கம்பனிக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக எவ்வித வருமானமும் ஈட்டிக்கொடுக்காத எந்தவொரு வர்த்தகமல்லாத, வியாபாரமல்லாத அல்லது கைத்தொழிலல்லாத தொழிற்பாட்டையும் இலங்கையினுள் கொண்டுநடத்தலாம் என்பதோடு, அத்தகைய தொழில்முயற்சியைப் பராமரிக்கும் பொருட்டு தேவையான பணம் அங்கீகரிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நாணயத்தின் மூலம் வெளிநாட்டிலிருந்து உள்வரும் முதலீட்டுக் கணக்கின் ஊடாக அனுப்பப்படுதல் வேண்டும்.

உள்நாட்டுக் கம்பனிகளுக்கு வெளிநாட்டு முலங்களில் இருந்தான கடன்கள்

செலாவணிக் கட்டுப்பாட்டுத் தளர்த்தல்களின் கீழ், உள்நாட்டுக் கம்பனிகளின் பொருட்டு வெளிநாட்டு முலங்களிலிருந்து கடன் பெறுவதை இலகுவடுத்தி வதற்கான அறிவுரைகள் தயாரிக்கப்பட்டுள்ளதோடு அதன் மூலம் மிகக் குறுகிய காலத்தினுள் கடன் பெறுவதற்கு இயலுமாயுள்ளது.

3வது வரைபடத்தின் பிரகாரம் 2005 ஆம் ஆண்டு முதல் கடன் பண அனுப்பலில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டினுள் அதில் துரித வளர்ச்சியைக் காட்டுகின்றது. இது 2010 ஆம் ஆண்டுக்கு ஒப்பீட்டளவில் 208% வளர்ச்சியாகும். 2010 நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தளர்த்தல் கொள்கைகளின் கீழ் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு முலங்களிலிருந்து செலாவணிக் கட்டுப்பாட்டு அங்கீகாரத்துடன் கூடியதாக இலகுவாகக் கடன் பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை இதற்கான பிரதானமான காரணமாகும்.

இலங்கையர்கள் வெளிநாடுகளில் மேற்கொள்கின்ற முதலீடுகள்

உள்நாட்டுத் தொழில்முயற்சியாளர்கள் வெளிநாட்டுச் சந்தையில் முதலீட்டு வாய்ப்புக்களைப் பெறும் நோக்கத்துடன் 2011 ஆம் ஆண்டு முதல் வதிவுடைய ஆட்களுக்கு, 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஏதேனுமொரு கம்பனிக்கு அல்லது இலங்கையினுள் பதிவு செய்யப்பட்டுள்ள கூட்டுத் தொழில்முயற்சியொன்றுக்கு வெளிநாட்டுக் கம்பனிகளின் பங்குகளை மற்றும் இலங்கையில் சமகாலத்தில்

2வது அட்டவணை

பல்வேறு தொகுதிகளின் கீழ் பிணையங்கள் முதலீட்டுக் கணக்கின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் - 2011 மே முதல் 2012 ஜூன் வரை

	பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட பங்குகள்	பங்குச் சந்தையில் பதிவு செய்யப்படாத பங்குகள்	திறைசேரி உண்டியல்கள்	திறைசேரி முறிகள்	கூறு நம்பிக்கைகள்
2011 - மே	-2.79	0.79	0.52	0.02	0.00
2011 - ஜூன்	4.50	-0.49	-2.05	-0.15	0.00
2011 - ஜூலை	1.67	0.25	-1.00	0.40	0.00
2011 - ஆகஸ்ட்	0.87	1.50	-1.91	2.14	0.00
2011 - செப்டெம்பர்	-2.90	0.93	1.47	1.59	1.65
2011 - ஒக்டோபர்	2.98	0.27	-0.12	0.81	3.00
2011 - நொவெம்பர்	0.39	1.34	1.69	-0.06	0.00
2011 - டிசெம்பர்	-1.50	0.38	9.10	-0.51	9.00
2012 - சனவரி	3.73	0.07	15.17	-2.40	0.00
2012 - பெப்ரவரி	3.55	0.63	-2.25	23.24	0.00
2012 - மார்ச்	24.01	1.55	-483	-3.34	0.00
2012 - ஏப்பிரல்	0.28	0.38	7.25	0.47	0.00
2012 - மே	-1.33	0.67	-2.65	5.22	0.00
2012 - ஜூன்	1.62	0.93	-0.46	0.59	0.00

மூலம்: செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் இலங்கை மத்திய வங்கி

காணப்படுகின்ற கடன் தரப்படுத்தல் தரமொன்றில் அல்லது அதற்கு மேலானதொரு தரத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள, வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அரச நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற இறைமை முறிகளை கொள்வனவு செய்வதற்கு, வைத்திருப்பதற்கு ஒப்படைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றபோது அனைத்து பண அனுப்பல்களும் வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்கின் ஊடாக மேற்கொள்ளப்படுதல் வேண்டுமென்பதோடு, பல்வேறான தொகுதிகளின் பொருட்டு பண அனுப்பல் செய்யக்கூடிய உயர்ந்த பட்ச பணத் தொகை பின்வருமாறு.

மேற்படி எல்லையைத் தாண்டுகின்ற சந்தர்ப்பங்களில் அதன் பொருட்டு விசேட அங்கீகாரத்தை செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் ஊடாக நிதி அமைச்சிலிருந்து பெறுதல் வேண்டும்.

இவ்வாறு வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதன் மூலம் உள்நாட்டுத் தொழில்முயற்சியாளர்களுக்கு


பின்வரும் அனுகூலங்களைப் பெறுவதற்கான இயலுமை கிடைத்துள்ளது.

1. முதலீடுகளுக்கான பங்கிலாபம்
2. முகாமைத்துவ மற்றும் மதியுரைக் கட்டணங்கள்
3. பன்னாட்டு அங்கீகாரம்
4. சந்தை திறந்துவிடப்படுதல்

2007 ஆம் ஆண்டில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் வெளிநாடுகளில் மேற்கொண்ட 30 முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மொத்தப் பெறுமதி அமெரிக்க டொலர் 146 மில்லியனாகும். எவ்வாறாயினும், 2008 ஆம் ஆண்டில் மேற்படி பெறுமதி துரிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மீண்டும் 2011 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியுள்ளதோடு இது 2010 ஆம் ஆண்டுக்கு ஒப்பீட்டளவில் 198% அதிகரிப்பாகும்.

வகைப்படுத்தல்	எல்லை (அ.டொலர்)
கொழுப்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கம்பனிகள்	500,000 (வருடாந்தம்)
கொழுப்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத கம்பனிகள்	100,000 (வருடாந்தம்)
தனி ஆட்கள்	100,000 (ஆயுட் காலத்திற்கு)

வெளிநாட்டு மூலங்களிலிருந்து பெறப்பட்ட கடன்
1995 முதல் 2012 ஜூன் வரை



இதைத் தவிர, 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எவையேனும் கம்பனிகளுக்கு அல்லது இலங்கையினுள் பதிவு செய்யப்பட்டுள்ள கூட்டுத் தொழில்முயற்சிகளுக்கு ஏதேனும் மொரு கிளை அலுவலகத்தை, இணைப்பாக்க அலுவலகத்தை, சந்தைப்படுத்தல் அலுவலகத்தை, முகவரான்மையை, கருத்திட்டத்தை, முகவர் நிலையத்தை அல்லது வேறேதேனும் அதற்கு சமமான அலுவலகத்தை தாபிப்பதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான கொடுப்பனவுகளை இலங்கைக்கு வெளியே உள்ள ஆளெவருக்கும் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு அத்தகைய அனைத்து கொடுப்பனவுகளும் வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்கின் ஊடாக மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்பதோடு அது அமெரிக்க டொலர் 100,000 அல்லது அதற்கு சமமான வேறேதேனும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத் தொகையைத் தாண்டாதிருத்தல் வேண்டும்.

சாராம்சம்


உலகமயமாக்கலையும், திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப் பட்டமையையும் தொடர்ந்து ஒவ்வொரு நாட்டிற்கும் உலகின் ஏனைய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கான வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளதோடு பன்னாட்டு பண்டங்கள் மற்றும் பணிகள் வர்த்தகம் உலகளாவிய பொருளாதாரத்தில் பிரதானமானதொரு இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் தேவையான பண்டங்களை தத்தமது நாடுகளிலேயே உற்பத்தி செய்ய முடியாதுள்ளமை மற்றும் மூலப்பொருட்களுக்கான செலவு, உழைப்புக்கான செலவு, சிறப்புத் திறமை ஆகியவற்றில் உள்ள வித்தியாசங்களினால் உற்பத்திச் செலவில் ஏற்படுகின்ற மாற்றங்களின் காரணமாக, தமது மேலதிகப் பண்டங்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் கிடைக்கின்ற வெளிநாட்டுச் செலாவணியை தமக்குத் தேவையான பண்டங்களின்

கொள்வனவில் ஈடுபடுத்துவதற்கு அனேகமான நாடுகள் முற்பட்டுள்ளன. ஆதலால், பண்டங்கள் மற்றும் பணிகளின் விலைகள் தீர்மானிக்கப்படுவதிலும் பன்னாட்டுச் சந்தையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

உலகளாவிய ரீதியில் நடைமுறைக் கணக்குகளைத் திறத்தல் மேலே கூறப்பட்டுள்ள விதத்திலான பன்னாட்டு வர்த்தகத்திற்கு வசதியேற்படுத்தியுள்ளதோடு தற்போது அநேகமான அபிவிருத்தி யடைந்து வருகின்ற நாடுகள் மூலதனக் கணக்குகளை ஒருசில வரையறைகளுக்கு உட்பட்டவாறு திறந்து வருகின்றன. இதில், நாடுகளுக்கிடையே முதலீடுகளிலான பரிமாற்றங்களும் அதேபோன்று கடன் பெறுதல்களும் உலகளாவிய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன. ஒரு நாட்டில் அபிவிருத்தி இலக்குகளை அடையப்பெறுகின்றபோது பொருளாதாரத்தினுள் நடைபெறுகின்ற புதிய முதலீடுகள் பிரதானமான இடத்தைப் பெறுவதோடு, உள்நாட்டுப் பொருளாதாரத்தின் சேமிப்புகளின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற முதலீடுகளை அந்நாட்டின் அபிவிருத்தி இலக்கை நோக்கிச் செல்கின்ற நோக்கத்துடன் ஒப்புநோக்குகின்றபோது போதியதாயில்லாத சந்தர்ப்பத்தில் பன்னாட்டு எல்லைகளைக் கடந்து நடைபெறுகின்ற முலீடுகள் தொடர்பில் முக்கியமான கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு, நாட்டினுள் உட்பாய்ச்சப்படுகின்ற வெளிநாட்டு முதலீடானது நேரடி முதலீடு மற்றும் முதலீட்டுத் தொகுதிகளில் மேற்கொள்கின்ற முதலீடு என்ற இரண்டு விதத்திலும் நடைபெற்ற போதிலும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலமேயன்றி முதலீட்டுத் தொகுதிகளின் ஊடாக ஒரு நாட்டின் நீண்ட கால அபிவிருத்தியில் பிரதானமாக தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் மூலம் நாட்டிற்கு வெளிநாட்டுச் செலாவணி மட்டுமன்றி தொழில்நுட்ப அறிவு, புதிய தொழில் வாய்ப்புகள் போன்ற பல அனுகூலங்கள் கிடைக்கின்றன.

உள்நாட்டு முதலீட்டாளர்கள் வெளிநாடுகளில் மேற்கொண்ட முதலீடுகள்
2004 முதல் 2012 ஜூன் வரை



வெளிநாட்டு நேரடி முதலீட்டினுள் முதலீடு செய்யப்பட்ட பணத்தை ஒரே தடவையில் இழக்கின்றதான இடர்நேர்வு குறைவாயிருந்த போதிலும் முதலீட்டுத் தொகுதியினுள் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தில் அந்த இடர்நேர்வு அதிக பெறுமானத்தைக் கொண்டுள்ளது.

பொருளாதார இலக்குகளை அடையப்பெறுகின்ற நோக்கத்தை முன்னிட்டு இலங்கையும் மூலதனக் கணக்குகளை திறந்து விடுகின்ற படிப்படியான நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து வருகின்ற அதேவேளை, இலங்கையினுள் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கின்றதான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டிற்கு

வருகின்ற முதலீடுகளுக்கிருந்த தடைகள் அநேகமாக நீக்கப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு மூலங்களிலிருந்து கடன் பெறுகின்ற வாய்ப்பு இந்நாட்டின் தொழில்முயற்சியாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக இலங்கையர்களுக்கும் ஒருசில வரையறைகளின் கீழ் வெளிநாடுகளில் முதலீடு செய்வ தற்கான வாய்ப்பும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை களின் பெறுபேறாக இலங்கையினுள் மேற்கொள்ளப்படுகின்ற வெளிநாட்டு முதலீடுகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு இந்நிலை மையை மேலும் வளர்ச்சியடையச் செய்யும் பொருட்டு தகுந்த வழிமுறைகளை மேற்கொள்ளல் அபிவிருத்தியை நோக்கிச் செல்கின்ற பயணத்திற்கு சிறந்ததொரு உறுதுணையாக அமையும்.

கொழும்பு - 13, 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தையிலமைந்துள்ள (அட்டுப்பட்டித்தெரு) கௌரி அச்சகத்தில் அச்சிடப்பட்டு இலங்கை மத்திய வங்கி தொடர்புட்டல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.